# Prices unviable, captive power producers get pandemic shocker


### Operations curtailed due to sharp drop in industrial activities

**AMRITHA PILLAY** 

he Covid-19 pandemic, followed by lockdowns that hit industrial and commercial activities, has drastically curtailed operations of captive power producers. Companies are finding that sale price on the energy exchanges is not viable even as their own captive demand is minimal.

Some large industries, including steel and cement, rely on their own captive power capacities to ensure steady supply for critical processes. Some of these companies also sell part of the power generated to the energy exchanges.

Executives from Indian Energy Exchange (IEX), in July, pointed out that volumes from captive power plants went down drastically post March, in tandem with the traded prices. For the day ahead market, average market clearing price for August 15 was ₹1.64 per unit (kilowatt/hour). Captive power (that trades between ₹2 and ₹2.35 per unit) sale on the exchanges is economically unviable.



Shree Cement is one such company with captive power capacity, some of which is sold on the exchanges.

"Owing to the lockdown, power demand was impacted and some of our power capacities were shut. Power demand has not completely recovered vet. Right now, power plants are shut because there is no demand: viability is the second part," said Prashant Bangur, joint managing director (MD) of Shree Cement. He said the company operates a capacity of 650 megawatt (Mw), of which 300 Mw is merchant power.

JSW Energy, in an earnings call in July, had said sale to distribution companies went up 8 per cent during the June quarter, whereas group captive sales was down by 25 per cent. JSW Energy has a power supply agreement with group company JSW Steel. Prashant Jain, joint MD and chief executive, on the call, said: "Our contraction in generation was primarily from the group captive customers because of the lockdown. They had to stop their operations, and then they are now back to normal."

Rajiv Agarwal, secretary general of

Association, pegs the country's total captive power capacity at 75 gigawatt (Gw).

He said a significant portion of this was hit due to a combination of higher coal prices and lower power demand. Agarwal said of the 50-55 Gw thermalbased captive power capacity, 40-50 per cent of the capacity is being utilised.

'Whatever captive plants are producing is not economical for the power exchange right now. Overall power demand from industries itself is very low. Even plants, which are not selling to the exchange, are operating at 40-60 per cent utilisation," Agarwal said.

The issue boils down to the cost of production. Agarwal said Coal India prices, due to the e-auction policy, is higher than that of imported coal. However, demand and sale price for power is low.

Bangur said it was not unusual for captive power plants to shut down capacity during low demand. He remains unsure when captive power units will start operations again. He, however, said earnings before interest, taxation, depreciation and amortisation would remain largely unimpacted. "Merchant power contribution is not as significant now as it was 5-7 years ago. As we have grown our cement business, it is just 5 per cent of our turnover and Ebitda," he said.

# **Confusion clouds EV** rollout sans batteries

TE NARASIMHAN Chennai, 16 August

The government's move to allow companies to sell electric twoand three-wheelers without prefitted batteries has largely been hailed as a move towards reducing costs and creating a clean transport ecosystem but its execution may hit speed breakers.

The transport ministry recently said the battery, which accounts for 30-40 per cent of the total cost of an electric vehicle (EV), could be provided separately by original equipment manufacturers (OEMs) or energy service providers.

Though this would make the upfront cost of EVs lower than internal combustion engine (ICE) vehicles, a section of the industry is sceptical on how it would work.

Sohinder Gill, director general, Society of Manufacturers of Electric Vehicles (SMEV), said delinking of batteries from EVs is a good idea, however, a lot needs to be done before it becomes practically implementable and beneficial to customers. To a B2C customer, an EV still has to be purchased along with the battery as there are hardly any battery swapping, rental, or leasing business models available across India.

"But it makes good sense in B2B, where we can have captive swapping stations and business models for batteriesas-a-service," said Gill. He said SMEV has sought clarifications on various aspects of the policy and hopes the government would address them soon.

Mahesh Babu, managing director and chief executive of Mahindra Electric, said no country in the world allows registration of EVs without a battery. "We will explain to the government that this notification has created confusion. A vehicle is manufactured, tested and sold as an integrated vehicle, and the OEM is responsible for the warranty. This move has not been thought through and the industry has not been consulted," he said



A BUMPY ROAD

■ There are hardly any battery rental, swapping, or leasing business models in India

**■** Automobile experts say this model hasn't been tested anywhere in the world

■ They say a lot needs to be done before it becomes practically implementable

■ Will take some time for consumers to understand and adopt this model of ownership

■ Move likely to create **confusion** in terms of incentivising EV sales under FAME scheme

Experts also said this move understand and adopt this would create confusion in terms of incentivising EV sales because under FAME(Faster Adoption and Manufacturing

scheme the same is done based on the size of the battery. A large section of the EV industry is, however, upbeat. Naveen Munjal, MD of Hero Electric, welcomed the move and said: "I am excited about the possibilities that exist in making EVs accessible to every individual in the country. All we need is a combination of such pioneering policies for it to work for us as per plan in the long run. For this to take off, and be able to efficiently pass on the benefit to the consumer, we ought to work towards a strong infrastructure that allows EV owners to charge and swap bat-

of (Hybrid &) Electric Vehicles)

teries wherever they require." Tarun Mehta, chief executive and co-founder, Ather Energy, said the new policy is a great move for both customers and OEMs. "While the new policy opens up new opportunities in financing options, it will take some time for consumers to

model of ownership. In the long run, it will be a big boost to the Indian EV industry. It will also make it easier for new players to join the industry," he said.

Jeetender Sharma, MD and founder of electric two-wheeler maker Okinawa, said it is motivating that the government is working towards accelerating adoption of electric mobility. "Selling EVs without pre-fitted batteries will widen the scope for manufacturers as well as buyers. We are swiftly adopting the much-needed flexibility and comfort in the EV ecosystem. Tax rebates will help drive the demand better. This is also expected to reduce the overall cost of acquisition of the product by saving amount in the vehicle registration procedure, thus offering affordability," Sharma said.

spokesperson Ampere Electric also said the move would reduce the cost of acquisition of EV and more people would shift from traditional to a more sustainable and affordable green mobility solution.

### 'May take the Max brand out of Delhi-NCR' It will give us some oppor-

Max Healthcare, the country's second-largest hospital chain in terms of revenues, is all set for a listing on the bourses this month. Chairman & Managing Director ABHAY SOI tells Sohini Das he is open to large acquisitions in new territories. Edited excerpts:

Now that you are listing, what kind of valuation do you expect? Do you think Covid will impact the valuation? I don't have any fixed number

in mind, but the overall multiples in the industry, which were depressed, seem to be climbing. We see ourselves to be rated along with the best in **ABHAY SOI** the industry. The reason: In terms of sales per bed Ebitda CMD, Max margins, we have outperformed the sector in the past

three quarters and are fairly certain for this quarter as well. The worst of the pandemic seems to be behind us. We see a lot of patients coming from

outside Delhi. Non-Covid occupancy

has ramped up significantly. The markets don't look at present and past, and they are more forward looking. I am hoping to be listed on August 20.

> So business is picking up? The worst really was April, and gradually everything improved — by May, June, July and August, everybody

has moved up. If you see our occupancy levels, which had gone down to 28-29 per cent, have come up to 67-68 per cent, including non-Covid patients.

Are you open to inorganic options as the pandemic may have created distress sale assets?

Even in the worst time during the pandemic, we focussed on cost efficiency and collections. Our liquidity and net balance sheet position and net debt position did not deteriorate. The pandemic did not put any stress

on our expansion plans. When we entered the pandemic, we had to put all our plans on pause. We also put on hold all unnecessary expenditure. But that changed quickly because we started moving back towards normalcy. Some players, particularly single hospital set ups, may feel some stress.



the next few quarters. My own background has been restructuring on a professional level and, as an expertise, this will be something I would be looking at closely.

Are you open to taking the Max brand outside Delhi-NCR?

We are a metro-centric group and we will be focussing on 200-250 bed hospital assets if they are value accretive in places where we already have presence. If we have to go to new geographies, then the asset has to be sizeable (like a 450-bed facility in Bengaluru). Won't look at 150-bed nursing homes.

INDIABULLS HOUSING FINANCE LIMITED

Registered Office: M-62 & 63. First Floor, Connaught Place, New Delhi - 110 001 CIN: L65922DL2005PLC136029 Email: homeloans@indiabulls.com, Tel: 0124-6681199, Fax:0124-6681240, Website: https://www.indiabullshomeloans.com

Notice is hereby given, pursuant to Regulation 47 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of Indiabulls Housing Finance Limited (the Company) will be held on Friday, August 21, 2020, to consider and approve, inter alia, the un-audited standalone and solidated financial results of the Company, for the quarter ended June 30, 2020.

further details, please visit the website of the Company Limited (https://www.nseindia.com) or that of BSE Limited (https://www.bseindia.

For INDIABULLS HOUSING FINANCE LIMITED

Place: Gurugram Date: August 15, 2020

Amit Jain Company Secretary

### **BWR**

### **BHARAT WIRE ROPES LIMITED**

Corporate Identity Number (CIN): L27200MH1986PLC040468
Regd. Office: Plot No. 4, MIDC, Chalisgaon Industrial Area, Village - Khadki, Taluka - Chalisgaon, District – Jalgaon - 424 101, Maharashtra, India. Tel: +91-022-6682 4600; Fax: +91-022-6682 4666 Corporate Office: A - 701, Trade World Building, Kamala Mills, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai – 400 013, Maharashtra, India. Website: www.bharatwireropes.com, E-mail: investors@bharatwireropes.com

### Public Notice - 34th Annual General Meeting

This is to inform that in view of the outbreak of COVID-19 pandemic, the 34<sup>th</sup> Annual General Meeting ('AGM/the Meeting') of the Members of Bharat Wire Ropes Limited ('the Company') will be held through Video Conference ('VC')/Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the rules made thereunder, read with General Circulars No. 14/2020 dated April 08, 2020, No. 17/2020 dated April 13, 2020, No. 20/2020 dated May 05, 2020 issued by the Ministry of Corporate Affairs ('MCA') (collectively referred to as 'MCA Circulars') and Circular No. SEBI/HO/CFD/CMD/1/CIR/P/2020/79 dated May 12, 2020 issued by the Securities and Exchange Board of India ('SEBI Circular').

The 34th Annual General Meeting ('AGM') of the Members of Bharat Wire Ropes Limited will be held on **Tuesday**, **September 15**, **2020 at 01:00 P.M** (IST) through VC/OVAM facility provided by KFin Technologies Private Limited

The e-copy of the Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2019-20 of the Company will be available on the website of the Company at www.bharatwireropes.com and also on the KFin Technologies Private Limited website at https:\\evoting.karvy.com. Additionally, the Notice of AGM will also be available and may be accessed from the relevant section of the websites of Stock Exchanges i.e. National Stock Exchange Limited ('NSE') and BSE Limited ('BSE') at www.nseindia.com and www.bseindia.com

Members can attend and participate in the AGM ONLY through the VC/OVAM facility, the details of which will be provided by the company in the Notice of AGM. Accordingly, please note that no provision has been made to attend and participate in the 34" AGM of the Company in person, to ensure compliance with the directives issued by the government authorities with respect to COVID-19 pandemic. Members attending the meeting through VC/OVAM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Companies Act. 2013.

The Notice of AGM along with the Annual Report will be sent electronically to those Members whose e-mail addresses are registered with the Company/Registrar & Transfer Agent ('Registrar/RTA')/Depository Participants ("DPs"). As per SEBI Circular, no physical copies of the 34" AGM Notice and Annual Report will be sent to any shareholders. Shareholders holding shares in dematerialized mode are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their depository participants. Shareholders holding shares in physical mode are requested to furnish their email addresses and mobile numbers with the Company's Registrar and Share Transfer Agent KFin Technologies Private limited (Formerly known as Karvy Fintech Private Limited) at einward.ris@kfintech.com.along.with Self-Attested.copy.of PAN Card.

The shareholders will have an opportunity to cast their vote through electronic means either during the remote e-voting period before the meeting or at the AGM. The manner of e-voting for shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered email addresses will be provided in the Notice to the shareholders.

Date : August 17, 2020 Place: Mumbai

By Order of the Board of Directors of **Bharat Wire Ropes Limited** 

Shailesh Rakhasiya
Company Secretary & Compliance Officer

## भारतीय रिज़र्व बैंक

**APPOINTMENTS** 



#### APPOINTMENT OF DIRECTOR, NATIONAL INSTITUTE OF BANK MANAGEMENT (NIBM), PUNE

of Bank Management (NIBM). Pune invites applications from seasoned bankers and accomplished academician-administrators for the post of Director, NIBM. The appointment shall be on tenure basis for a period of 3 years, extendable up to 5 years or till maximum age of 65 years, whicheve s earlier. The other terms and conditions of appointment and format fo submitting Curriculum Vitae have been detailed in the advertisement placed on the websites of RBI (www.rbi.org.in), NIBM (www.nibmindia.org) and IBA (www.iba.org.in). Applications together with a detailed Curriculum Vitae Corporate Strategy & Budget Department, Central Office, Reserve Bank of India, Main Building, 2nd floor, Shahid Bhagat Singh Road, Mumbai 400001 or by email to nibmsearch2020@rbi.org.in, not later than 5.30 p.m on September 06, 2020. The Search Committee reserves the right to fill the

"Don't get cheated by E-mails/SMSs/Calls promising you money"

### ramco **RAMCO SYSTEMS LIMITED**

CIN: L72300TN1997PLC037550 Regd. Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108

Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113 Email:investorcomplaints@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

NOTICE OF TWENTY THIRD ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

Notice is hereby given that the Twenty Third Annual General Meeting ("AGM") of the Company will be convened on Monday, the September 07, 2020 at 3:00 p.m. through Video Conference / Other Audio Visual Means ("VC") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR") read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued regarding the conducting of Annual General

In compliance with the said Circulars, the Annual Report including the Notice of the AGM and the Company's separate (standalone) and consolidated financial statements for the financial year 2019-20, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto, have been sent by email on August 14, 2020 to all the Members of the Company whose email addresses are with the Company/ Registrar & Share Transfer Agent or with their respective Depository Participants.

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from August 31, 2020 to September 07, 2020 (both days inclusive)

The Notice of the AGM and the Annual Report for the financial year 2019-20 are uploaded on the website of the Company i.e. www.ramco.com and on the website of Stock Exchanges i.e. BSE Limited: www.bseindia.com and NSE Limited www.nseindia.com and the Notice is also uploaded on the website of CDSL:

In terms of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management & Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI LODR, the Company is providing remote e-voting facility to transact the business contained in the Notice by engaging the services of CDSL. The remote e-voting commences at 9:00 a.m. on Thursday, the September 03, 2020 and ends at 5:00 p.m. on Sunday, the September 06, 2020. During this period, Members of the Company holding shares as on the Cut-off date, may cast their votes electronically. The remote e-voting shall be blocked and not be allowed after 5:00 p.m. on Sunday, the September 06, 2020. The cut-off date for the purpose of eligibility to vote is Monday, August 31, 2020. The remote e-voting shall not be allowed beyond the said e-voting ending date and time.

The instructions for remote e-voting, e-voting during the AGM and for participating in the AGM are provided in the Notice of the AGM. Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again. Members whose names are recorded in the Register of Members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM. Any person who acquires shares of the Company and becomes Member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on cut-off date, may obtain the user id and password by following the instructions provided in the Notice of the AGM.

In case you have any queries or issues regarding attending AGM & e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at http://www.evotingindia.com, under help section or write an email to helpdesk-evoting@cdslindia.com or contact Mr. Nitin Kunder (022-23058738) or Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542). Alternatively, Members may write to the Company Secretary at emaild: investorcomplaints@ramco.com or contact at telephone number: 044-2235 5558.

For RAMCO SYSTEMS LIMITED

Place: Chennai Date: August 15, 2020

### BPL Limited NOTICE

NOTICE is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Monday, the 31st August 2020, inter-alia to approve the Un-Audited Financial Results for the first quarter For **BPL LIMITED** 

Dolly Lohia Company Secret Compliance of



MSME Department, Head Office, Mumbai Star House, C-5, "G"-Block, Bandra-Kurla Complex, Bandra(East), Mumbai-400051

Bank of India has always been extending support to its Customers for ensuring their financial well-being and took desired measures to safeguard their economic activities in tough times. In this regard, Bank has decided to pass on the benefits of lower rate of interest (ROI) to the small MSME borrowers availing business loans up to Rs. 10.00 Lakh, by shifting their existing floating ROI based on the other benchmark to ROI linked to RBLR (Repo Based Lending Rate) of the Bank. All borrowers have been sent messages in the form of SMS to avail this benefit.

In case, anyone does not want to avail this benefit, he/she may give non-acceptance to the concerned branch within 7 days of the receipt of this notice. In case of non-receipt of any objection, the benefit will be extended by the Bank after 7 days

### केनरा बैंक Canara Bank 🖈

PREMISES & ESTATE SECTION, CIRCLE OFFICE KOLKATA 5th FLOOR, Bells House, 21, Camac Street, Kolkata-700016 PH: 033 22831501, Email – pecokol@canarabank.com

NOTICE INVITING TENDER

Canara Bank invites offer from reputed contractors for "Replacement, Supply, Installation, Testing, Commissioning & 05 Years CAMC of 01 No New Passenger Lift at Bank's Quarter Ashrav Apartment, 48/2A, Gariahat Road. Kolkata - 19". For details, visit the following websites:http://www.canarabank.com/english/announcements/tenders/ Last date of submission of application is 07.09.2020, 1.00 PM. Further communications, corrigendum and amendments if any will be hosted in Bank's website only.

Date: 14.08.2020

Divisional Manager

### MAX FINANCIAL SERVICES LIMITED

CIN: L24223PB1988PLC00803 Registered Office: Bhai Mohan Singh Nagar, Village Railmajra, Tehsil Balachaur, District Nawanshahr, Punjab - 144 533 Tel: 01881-462000, 462001 Fax: 01881- 273607 Website: www.maxfinancialservices.com E-mail: investorhelpline@maxindia.com

### NOTICE TO SHAREHOLDERS

Shareholders are hereby informed that pursuant to the provisions of Investo Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules") the following dividend which remained unclaimed for a period of seven years will become due to be credited to the IEPF as per details below:

) Final Dividend for the year 2012-13 @ 110%, i.e., Rs. 2.20/- per equity share which was declared on May 13, 2013 and was paid to the shareholders on September 25, 2013 will become due to be credited to the IEPF authority on October 25, 2020; and ) Interim Dividend for the year 2013-14 @ 90%, i.e., Rs. 1.80 per equity share which was declared on November 8, 2013 and was paid to the shareholders on November 26, 2013 will become due to be credited to the IEPF authority on December 26, 2020.

he corresponding shares on which dividends were unclaimed for seven consecutive ears will also be transferred as per the procedure set out in the Rules.

he Company will not transfer such shares to the IEPF where there is a specific order of Court/Tribunal restraining any transfer of such shares or where the shares are pothecated/pledged under the Depositories Act, 1996.

n view of the current extraordinary circumstances due to COVID-19 pandemic, the oulk mailing services of the Indian Postal Department are yet to be fully resumed on count of nationwide lock-down, hence the Company has not communicated ndividually to the concerned shareholders for claiming their aforesaid unclaimed dividends. In compliance with the Rules, the details of such shares liable to be ransferred to IEPF are made available on our website. Shareholders concerned may refer to the website www.maxfinancialservices.com to verify the details of their un ncashed dividend and the shares that are liable to be transferred. For any further information/clarifications on the above, the concerned shareholders

nay write to the Company Registrars and Share Transfer Agent, M/s. MAS Services nited, Unit: Max Financial Services Limited, T-34, 2nd Floor, Okhla Industrial Area, Phase – II. New Delhi – 110 020, Phone: 011-26387281/82/83, Fax: 011-26387384 Email: info@masserv.com.

For Max Financial Services Limited

### **FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST**

Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016 RELEVANT PARTICULARS

Name of the Corporate Debtor APPU HOTELS LIMITED Date of incorporation of Corporate Debtor 06/04/1983

Authority under which corporate debtor is Registrar of Companies – Chennai incorporated / registered Corporate identity number / limited liability U92490TN1983PL C009942 identification number of corporate debtor PGP House, No.57, Sterling Road Address of the registered office and principal office (if any) of corporate debtor Nungambakkam, Chennai-600034

Insolvency commencement date of the corporate debtor 05.05.2020 (Order Received on 07.05.2020) 17.08.2020 Date of invitation of expression of interest Eligibility for resolution applicants under ection 25(2)(h) of the Code is available at

Norms of ineligibility applicable under section 29A are available at:

Eligibility criteria for the prospective resolution applicants under section 25(2)(h) of the Code may be downloaded / obtained from: http://www.appuhotels.com/index.html and www.witworthipe.com Norms of ineligibility applicable unde section 29A can be obtained from: http://www.appuhotels.com/index.html and http://witworthipe.com. Also available on the websit

of IBBI: http://ibbi.gov.in/webfront/legal\_framework.php

Date of issue of provisional list of 11.09.2020 prospective resolution applicants 16.09.2020 Last date for submission of objections to Date of issue of final list of prospective 26.09.2020

Last date for receipt of expression of interest 01.09.2020

resolution applicants Date of issue of information memorandum, 16.09.2020 evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information memorandum and

nformation Memorandum, Evaluation Matrix, & Request for Resolution Plan shall be issued to ever Prospective Resolution Applicant (PRA) in the provisional list and to every PRA who contests th decision of IRP for non-inclusion of its name in the provisional list on or before 16.09.2020 by way of a

e-mail. For any other information, the applicant(s) may make requests to the IRP at the correspondence address or e-mail id as stated against serial no. 21 below. The documents/other information as mentioned above shall be provided after receipt of confidentiality undertaking from the PRAs. Last date for submission of resolution plans 16.10.2020

Manner of submitting resolution plans to Sealed Envelope by speed/registered post or by hand delivery or e-mail to cirp.appuhotelsltd@gmail.com

Estimated date for submission of resolution 15.11.2020 olan to the Adjudicating Authority for approval Mukesh Kumar Gupta Reg. No.: IBBI/IPA-001/IP-P00207/2017-18/10407 Name and registration number of the

Name, Address and e-mail of the resolution professional, as registered with the Board Flat 171, Sitaram Apartments, 102, IP Extension, Delhi-110092. Email: guptam11@gmail.com Correspondence Address of IRP: WITWORTH Address and email to be used for INSOLVENCY PROFESSIONALS PRIVATE LIMITEI

orofessional D-54. First Floor, Defence Colony, New Delhi- 110024 Email: cirp.appuhotelsltd@gmail.com Mukesh Kumar Gupta
Website: http://witworthipe.com and
http://www.appuhotels.com/index.html
E-mail: cirp.appuhotelsltd@gmail.com Further Details are available at or with

23. Date of publication of Form G

Mukesh Kumar Gupta
Interim Resolution Professional for Appu Hotels Limited
Reg. No.: IBBI/IPA-001/IP-P00207/2017-18/10407
Flat 171, Sitaram Apartments, 102, IP Extension, Delhi-110092.
Email: guptam11@gmail.com, cirp.appuhotelsItd@gmail.com Date: 17.08.2020 Place: New Delhi

**COMPANY SECRETARY** 

VIJAYA RAGHAVAN N E

Place: New Delhi

Company Secretary & Compliance Officer Membership No. FCS:6527

ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நேபாளத்தில் பருவமழை காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகள் முழுவதும் வெள்ளநீர் வாகன போக்குவரத்திலும் ஏற்படுத்தி மற்றொரு புறம் கனமழையால்

நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.

நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் கடந்த 14ந்தேதி காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 37 வீடுகள் இடிந்து விழுந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நேபாள ராணுவம், ஆயுத காவல் படை மற்றும் நேபாள காவலர்கள் என 150 பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குறித்து மாவட்ட போலீஸ்



கண்காணிப்பாளர் கப்லே கூறியதாவது**:** 

நிலச்சரிவு காரணமாக கடந்த 14ம் 11 உடல்கள் மீட்கப்பட்டன. 15ம்தேதி 2 குழந்தைகள் உட்பட, 7 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மண்ணுக்குள் சிக்கிய 21 பேரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பொழிவும் உள்ளதால் மீட்புப் பணி பகலில் மட்டும் தொடர்கிறது என்றார்.

விபத்து நடந்த இடம் நிலச்சரிவு அதிகம் நடக்க வாய்ப்புள்ள மலைப் என்பதால், அங்கு வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்ற நேபாள மறுசீரமைப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

## வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா: பக்தர்கள் இன்றி 29ந்தேதி கொடியேற்றம்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையான முறை வருகிற 29ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய பேராலயம் மாதா அமைந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி மாலை 6 மணிக்கு நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவின் ஆண்டு திருவிழர் பல லட்சகணக்கான மக்கள் மத்தியில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமுலில் இருப்பதால், வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழக**த்**தின் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்

வர இயலாது சூழ்நிலை உள்ளது. ஆகையில் பக்தர்கள் வருகை இன்றி திருவிழா எளிமையான முறையில் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேராலய அதிபர் பங்கு தந்தை மற்றும் பாதியார்கள் கலந்து கொண்டு வழக்கம் போல் கொடியேற்றம் நடைபெறும். தஞ்சை மறை மாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் அன்னையின் திருக்கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார்.

### தொலைக்காட்சி மூலம் பார்க்க ஏற்பாடு



மேலும் செப்டம்பர் மாதம் 7ந்தேதி பெரிய தேர் விழாவும், 8ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறி<u>த்து</u> வேளாங்கண்ணி இது பேராலய அதிபர் ஏ.எம்.ஏ.பிரபாகர் ஒன்றில் தனது அறிவிப்பு கூறியிருப்பதாவது**:**-

ஆரோக்கிய ஆண்டு இந்த அன்னையின் திருவிழாவை தொலைத் காட்சிகள் மூலம் கண்டு அன்னையின் பெறுவீர்கள். யாரும் நடைபயணமாகவ<u>ே</u> வாகனங்கள் வேண்டாம். காரணம் கொரோனா என்ற தொற்று உள்ளதால் கூட்டம் கூடக் கூடாது.

மேலும் அரசின் வேண்டுகோளை ஏற்று அரசின் கட்டுப்பாட்டினை ஏற்று அதற்கு தகுந்தவாறு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அனைவரும் வீட்டில் இருந்தவாறு ஆரோக்கிய திருவிழாவை அன்னையின் கண்டுகளித்து அன்னையின் ஆசியை வேண்டுகிறோம் தெரிவித்துள்ளார்.

பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப் பாராஜரத்தினம் அலுவலக நிர்வாகி டேவிட் தன்ராஜ் ஆகியோரும் தங்களது திருவிழா வாழ்த்துக்களையும் வேண்டுதலையம் மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

### தேசியக்கொடியை அவமதித்த ஸ்டாலின் மீது போலீஸ் கமிஷனரிடம் அண்ணா திமுக புகார் மனு

சென்னை அறிவாலயத்தில், கொண்டாட்டத்தின் சுதந்திர தின தேசிய கொடியை அவமதித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக<u>த்</u>தில் அண்ணா திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுகவின் மாநில சட்டப்பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் மனுவில் அளித்துள்ள புகார் கூறியுள்ளதாவது,

நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழாவின் போது தேசிய பாடியும் தேசிய கொடிக்கு சல்யூட் மூலம் உரிய மரியாதையும் அளித்து நாட்டு மக்கள் கண்ணியமாக தேசிய கொடியை கவுரவித்தனர். ஆகஸ்ட் 15 அன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா தேசியக்கொடி அறிவாலயத்தில் ஏற்றப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கைகளில் உறை அணிந்தபடி தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் தேசிய கீதம் முடிந்ததும் மேடையை விட்டு இறங்கிச்

''ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் சென்று விட்டார். தேசிய கொடிக்கு சல்யூட் அடித்து உரிய மரியாதையை விட்டார். செலுத்தாமல் சென்று கொடியை இந்திய தேசிய அவமதிக்கும் செயலாகும். ஸ்டாலின் இவ்வாறு செய்தது அனைத்து செய்தி சேனல்களிலும் வெளியாகியுள்ளது. தேசிய கொடியை இவையே சிறந்த தேசிய கொடியை அவமதித்ததற்கு சாட்சிகளாகும். அவமதிப்பது சட்டவிதிகளின் படி குற்றமான செயலாகும். ஆகவே ். இந்திய தேசிய கொடியை அவமதித்த ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' இவ்வாறு அந்த

## தமிழகத்தில் 3.38 லட்சம் பேருக்கு கொரோனா: 2.78 லட்சம் பேர் குணமடைந்தனர்

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து ദ**ச ஆயிரத்தை கடந்**தது. இதுவரை 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் இதுவரை 35 லட்சத்து 81 ஆயிரத்து 939 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று 68 ஆயிரத்து 444 ஆயிரத்து 55 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஆக. 17– பேருக்கு கொரோனா பரிசோதனை கொரோனாவால் மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,585 ஆண்கள், 2,365 பெண்கள் என மொத்தம் 5,950 பேருக்கு கொரோனா 2,698 பேர் உட்பட தமிழகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து வந்த வெளிமாநிலங்களில் ஒருவரும், இருந்து வந்த 31 பேரும் அடங்குவர். சென்னையில் திருவள்ளூரில்

பேரும், 488 பேரும், செங்கல்பட்டில் 436 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 38

செய்யப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டுள்ளது.

முழுவதும் 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 1,009 பேர் உட்பட 6,019 பேர் குணமடைந்து திரும்பினர். தற்போதைய நிலையில் சென்னையில் 11,498 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 54,019 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பேரும், 135 ஆய்வகங்கள் மூலம் இதுவரை

நடைபெற்றன. தமிழக**த்**தில் அதிகபட்சமாக செங்கல்பட்டில் திருவள்ளூரில்

பேரும் காஞ்சிபுரத்தில் பேரும் விருதுநகரில் 11,183 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு

தேர்தலில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால்...

🛨 'எச்1பி விசா' முறையில் மாற்றம் 🛨 'கிரீன் கார்டு' கட்டுப்பாடுகள் நீக்கம்

இந்தியர்களின் ஓட்டுக்களைப் பெற அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அடுக்கடுக்கான உறுதிமொழி

'அமெரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டால்... 'तर्म முறையில் விசா' மாற்றம் செய்யப்படும்; 'குடியுரிமை எனப்படும் நிரந்தர கட்டுப்பாடுகள் வழங்குவதற்கான நீக்கப்படும்' என, இந்தியர்களை கவருவதற்காக, அவர்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், அடுக்கடுக்கான உறுதிமொழிகளை அறிவித்துள்ளார்.

அதிபர் பதவிக்கான அமெரிக்க தேர்தல், நவம்பர் 3–ம் தேதி நடக்க இதில், குடியரசு கட்சி உள்ளது. சார்பில், அதிபர் டொனால்டு போட்டியிட டிரம்ப் மீண்டும் உள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் மற்றும் இந்தியர்களின் ஒட்டுகளைப் பெறும் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிசை, துணை அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், 13 அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகள், இந்தத் தேர்தலில் முக்கிய பங்கை வகிக்க உள்ளது. அமெரிக்க தேர்தல் வரலாற்றில், இந்தியர்களை வகையிலான அறிக்கையை, ஜனநாயகக் கட்சி முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

மதம், மொழி வேறுபாடின்றி உதவி...

இந்தியாவின், 74வது சுதந்திர தினமான, நேற்று முன்தினம் இந்த வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது**:**–

அதிபராக ஜோ தேர்ந்தெடுக்கப்பட்டால், விசா உள்ளிட்டவற்றில் முறைகள் சீர்திருத்த நடவடி**க்**கைகள் எடுக்கப்படும். வெளிநாடுகளைச் குறிப்பாக சேர்ந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தும், எச் 1பி விசா வழங்கும் முறையில் சீர்திருத்தம் செய்யப்படும்.

சீட்டாட்ட விடுதிக்கு 12 வயது மகளையும்

கூட்டி வந்து 'சூதாட்டம்' ஆட வைத்த தாய்

சூதாட்ட விடுதிகளுக்கு பெயர் குடி, பொழுதுபோக்கு மூன்றும் இங்கே உண்டு.

மகளைக் கூட்டி வந்து சூதாட வைத்திருக்கிறாள்.

'காசினோ'– இது, வெளிநாடுகளில் இயங்கி வரும்

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள இப்படியொரு

காசினோவின் முன்பக்க நுழைவாயில் வழியாக

வந்தால்... எங்கே கையும் களவுமாக பிடிபட்டு விடுவோமோ

என்று ஒரு பயத்தோடு இருந்தவர், மகளை காசினோவின் பின்பக்க வாசல் வழியாக, அதாவது மக்கள் 'வெளியே

பாதுகாப்பு ஊழியர்களின் கண்களிலிருந்து தப்பிக்கவே

இந்த தந்திரம். காசினோ உள்ளே நுழைந்த மகள், ஒரு

போக்கீஸ் என்பது காசினோவில் உள்ள சூதாட்ட

மெஷின். நம் ஊரில் கோவில் திருவிழாக்களில் வை ராஜா

வை... அஞ்சு வெச்சா பத்து, பத்து வெச்சா இருபது... என்று

கூவிக்கூவி ஒரு டப்பாவில் வைத்து, தாயக்கட்டைகளை

வைத்து குலுக்கி ஆடும் சூதாட்டம் போலத் தான், இதுவும்.

ஊழியர்களின் கண்களில் படாமல் அவர்களுக்கு 'டிமிக்கி'

கொடுத்து விட்டு சாமர்த்தியமாக விடுதி உள்ளே வந்து

விட்டான். அவன் 3 மணி நேரம் விடுதிக்குள் இருந்து

சூதாட்டத்தில் பங்கெடுத்திருக்கிறான். முடிவில் ஒது மது

பாட்டில் வாங்கி, ஜாலியாய்க் குடித்து மகிழ்ந்திருக்கிறான்.

அவளுடன் நடுத்தர வயது ஆசாமியும் வந்திருக்கிறார். நுழைவாயிலில் அவளிடம் பாதுகாப்பு ஊழியர் யாரும்

் எதுவும் கேட்கவில்லை. விடுதிக்குள் வந்தவள் சிறிது

நேரங்கழித்து, அங்கிருந்த 'பார்' விற்பனை மையத்துக்குப் போயிருக்கிறாள். மது குடித்து மகிழ்ந்திருக்கிறாள். 18 வயதுக்குக் கீழான இளைஞர்கள் சூதாட்ட

விடுதிகளுக்குள் ரகசியமாய் நுழைந்ததும், சூதாட்டமாடி,

மது அருந்தி ஜாலியாய் இருந்ததும் தெரிய வந்த நிலையில்

மூவரையும் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து வெளியே

இளைஞர்கள் இப்படி ரகசியமாய் ஊடுருவியதைப் பார்க்காமல், பணியில் அசட்டையாக– மெத்தனமாக

இருந்ததற்காக இந்த சூதாட்ட விடுதிக்கு 64 ஆயிரத்து 500

தெலுங்கானாவில் வெள்ளம்

தன்னை கவலையடையச் செய்துள்ளது:

கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்

தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக

பெய்த கன மழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி

வழிகின்றன. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை

வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான

இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளம் தம்மை கவலை யடையச்

செய்துள்ளதாக, அம்மாநில கவர்னர் தமிழிசைசவுந்தரராஜன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, என்.டி.ஆர்.எப்

உள்ளிட்ட மீட்பு படையினர் மீட்டு வருவதாக தமது டுவிட்டர்

பக்கத்தில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில்

உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள், நிவாரண

உதவிகளில் ஈடுபடுமாறு, கவர்னர் தமிழிசைசவுந்தரராஜன்

பல்வேறு மாநிலங்களிலும் தென்

இந்நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த

டாலர் அபராதம் விதிக்கப்பட்டதாம்.

இவர்களைப் போல விஐபி பாதை வழியாக 16 வயது இளம் பெண்ணும் விடுதிக்குள் புகுந்திருக்கிறான்.

இதே போல 17 வயது இளைஞனும் பாதுகாப்பு

சமமாக உட்கார்ந்து 17 நிமிடம் சூதாடியிருக்கிறாள்.

செல்லும் பாதை வழியாக உள்ளே கூட்டி வந்திருக்கிறார்.

காசினோ சூதாட்ட விடுதிக்கு ஒரு தாய், தன் 12 வயது



அதேபோல், விசா பெற்றுள்ளோரின் குடும்பத்தாருக்கு, விசா வழங்குவதில் சிக்கல்களுக்கும் காணப்படும். மத ரீதியிலான பணிக்கு விசா வேகப்படுத்தப்படும். மதம், பாகுபாடுகள் இல்லாமல், அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும். கிரீன் கார்டு எனப்படும், நிரந்தர குடியுரிமை அளிப்பதில், தற்போது, ஒதுக்கீ<u>்</u>டு ஒவ்வொரு நாட்டுக்கும் செய்யப்படுகிறது. இந்த மாற்றப்படும். இதனால், குடியுரிமை கேட்டு இந்தியர்கள் நீண்ட காலம் வேண்டிய காத்திருக்க தவிர்க்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 'ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெ இந்திய ஆதரவு டுக்கப்பட்டால். நிலைப்பாட்டையே மேற்கொள்வார் என, அவருடைய பிரச்சார குழுவினர் வெளியுறவுத் தெரிவித்துள்ளனர். துறை முன்னாள் அதிகாரியான. பில்கென், தற்போது ஜோ பிடனுக்கான வெளியுறவுக் கொள்கையை வகுத்து வரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்கு

**,** வெளியுறவு ்பிடனின் ஜோ குறித்த விவாதத்தின்போது, டோனி பில்கென் கூறியதாவது**:**–

சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றவேண்டும் என்பதே, பிடனின் விருப்பம். ஐ.நா., பாதுகாப்பு

முழு உதவியையும் அளிப்போம். அமெரிக்கா – இந்தியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதே, பிடன் நிர்வாகத்தின் நோக்கமாக இருக்கும். நிர்வாகத்தின் முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பூர்வீகமாக சென்னையை கட்சியின் ஜனநாயகக் வேட்பாளர், அதிபர் குணை கமலா ஹாரிஸ், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையேயான முதல் கூட்டத்தில் பங்கேற்றார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த பிரச்சார கூட்டத்தில், ஜோ பிடனும் பங்கேற்றார். அப்போது, ஹாரிஸ் பேசியதாவது:-

அமெரிக்க போட்டியிடும், தேர்தலில் தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற முறையில், உங்கள் முன் நிற்கிறேன். இந்தியாவின், 74வது சுதந்திர தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க...

சென்னையில் பிறந்து என்னுடைய தாய் ஷியாமளா, படிப்பதற்காக அமெரிக்கா வந்தார். அநீதியைக் கண்டால், அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று, என் தாய்க்கு, அவருடைய பெற்றோர் கற்றுத் தந்தனர். அது எனக்கும் கற்றுத் தரப்பட்டது. நம்முடைய வேரை நாம் மறக்கக் கூடாது என்பதற்காக, என்னையும், என் சகோதரியையும் சென்னைக்கு எங்களுடைய தாய், சென்றுள்ளார். அழைத்துச் எங்களுடைய தாத்தாவின் கைகளை பிடித்து, கடற்கரைகளில் நடந்து சென்றுள்ளேன். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் பற்றி, அவர் எங்களுக்கு சொல்லித் தந்தார். சுடச்சுட இட்லியை விரும்பி சாப்பிடுவதும், அங்கிருந்து தான் கற்றுக் கொண்டேன்.

ramco

இவ்வாறு அவர் பேசினார்.

#### ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட் CIN: L72300TN1997PLC037550

பகிவ அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்–626 108.

Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

இருபத்து மூன்றாவது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தகவல் ன்பான உறுப்பினர்களுக்கு,

வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவினால் சுற்றறிக்கைகளின்படி, இருபத்து மூன்றாவது வருடாந்திர பொதுக்கூட்டம் (''AGM'' ங்கட்கிழமை, செப்டம்பர் 07, 2020 அன்று மாலை 3.00 மணிக்கு . காணொளி காட்சி /பிற ஒலி ஒளி சாதனங்கள் ("VC") மூலமாக கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/பதிவாளா் பங்கு மாற்று முகவர் அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டெபாசிட்டர் பங்கேற்பாளரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்த உறுப்பினா்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு உள்பட ஆண்டறிக்கை, 2019–20 நிதி ஆண்டுக்கான கம்பெனியின் தனி தனியான) மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் இயக்குனர்கள் குழு அறிக்கை, தணிக்கையாளர் அறிக்கை மற்றும் தேவைப்படும் இதர ஆவணங்கள் ஆகியவை இணைத்து மின்னஞ்சல் மூலம் ஆகஸ்ட் 14, 2020 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற பு<mark>த்தகங்கள் ஆகஸ</mark>்ட் 31, 2020 <mark>முதல் செப்டம்பர்</mark> 07, 2020 **மு**டிய (இரு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2019–20 நிதி ஆண்டுக்கான ஆண்டறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.ramco.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் அதாவது பிஎஸ்இ லிமிடெட்: www.bseindia.com மற்றும் என்எஸ்இ லிமிடெட்: www.nseindia.com மற்றும் CDSL இணையதளம் www.evotingindia.comல் கிடைக்கும்.

கம்பெனிகள் சட்டப்பிரிவு 108, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செபி (LODR) விதி நாவாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் செப்ப (LOUH) விதி 44ன்படி, அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கான வசதிக்கு CDSL—ன் சேவைகளை கம்பெனி வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வியாழக்கிழமை, செப்டம்பர் 03, 2020 அன்று காலை 9.00 <mark>மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 0</mark>6, 2020 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த கால கட்டத்தில் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னணு முறையில் அவர்களது வாக்கை பதிவு செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை சப்டம்பர் 06, 2020 அன்று மாலை 5.00 தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மற்றும் நிறுத்தப்படும். வாக்களிப்பதற்கான தகுதிக்காக கட் ஆப் தேதியாச திங்கட்கிழமை, ஆகஸ்ட் 31, 2020 உள்ளது. மேற்சொன்ன தேதி மற்றும் நோத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டாது

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித் உறுப்பினர்கள் VC வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க அனுமதி கிடையாது. கட் ஆப் தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளா பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயாகளில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே ்வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்க உரிமை உண்டு. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர்கள் மற்றும் கட் ஆட் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர்கள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம்.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவு ("FAOS") மற்றும் உதவிப்பிரிவின் கீழ் http://www.evotingindia.comல் உள் மின்னணு வாக்குப்பதிவு கையேட்டை பார்வையிடலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லத திரு. நிதின் குந்தர் (022–23058738) அல்லது திரு. மெஹ்பூப் லக்கானி (022–23058543) அல்லது திரு. ராகேஷ் டால்வி (022–23058542) அவர்களை தொடர்பு கொள்ளலாம். மாற்றாக கம்பெனி செயலாளர் investorcomplaints@ramco.com அடைப்படுக்கு எழுதலாம் அல்லது தொலைபேசி எண்: 044–2235 5558ஐ தொடர்பு கொள்ளலாம். ாாம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காக

இடம் : சென்னை தேதி : ஆகஸ்ட் 15, 2020 விஜய ராகவன் நே.ஈ

#### ரூ.20.69 கோடி அபராதம் வசூல் வெளியிட்டுள்ள மீறல் ஊரடங்கு தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி *е*љ.20

தமிழகத்தில் ஊரடங்கு மீறல்:

சென்னை, ஆக. 17– மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை . கோடியே 69 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக காவல்துறை

அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 9 லட்சத்து 73 ஆயிரத்து 576 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரத்து 415 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 லட்சத்து 81 ஆயிரத்து 434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டும் 2,454 பேர் இறந்துள்ளனர். இதுவரை சென்னையில் 1 லட்சத்து

பேரும் பேரும் மதுரையில் 12,764 பேரும்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 125 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். 37 லட்சத்து 11,246 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மட்டும் 70,450 பரிசோதனைகள்

சென்னையில் 1 லட்சத்து 16,650 20,911 13,876

> செய்திக்குறிப்பில் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெரிவித்துள்ளார்.

கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின்

#### ramco **RAMCO SYSTEMS LIMITED** CIN: L72300TN1997PLC037550

Regd. Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108 Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113 Email:investorcomplaints@ramco.com, website: www.ramco.com Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884

### NOTICE OF TWENTY THIRD ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

- Notice is hereby given that the Twenty Third Annual General Meeting ("AGM") of the Company will be convened on Monday, the September 07, 2020 at 3:00 p.m. through Video Conference ("VC")/ Other Audio Visual Means ("OAVM") facility in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of Annual General Meeting.
- The Notice of the AGM and the Annual Report for the year 2019-20 including the financia The Notice of the Adward of Hambar Report to the year action and including the limitation statements for the year ended 31" March 2020 ("Annual Report") will be sent only by email to all those Members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants ("DP").
- The instructions for e-voting and for participating in the AGM are provided in the Notice of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be uploaded in due course on the website of the Company i.e. www.ramco.com and on the website of Stock Exchanges i.e. BSE Limited: www.bseindia.com and NSE Limited: www.nseindia.com and CDSL: www.evotingindia.com.
- Members holding shares in physical mode are requested to update their e-mail address/ mobile number, quoting their Folio Number, to our Registrar and Share Transfer Agent, viz., Cameo Corporate Services Limited, (Unit: Ramco Systems Limited), ("RTA") in the URL No. 1, Club House Road, Chennai 600 002, or by e-mail to investor@ cameoindia.com/ or by writing to them at "Subramanian Building, No.1, Club House Road, Chennai 600 002, or by e-mail to investor@ cameoindia.com with the scanned copy of the Share Certificate (front and back), self-attested scanned copies of PAN card and AADHAAR, and Specimen Signature duly attested by the Bank Manager,
- where the Member is operating his bank account for obtaining login credentials for e-voting. Members holding shares in demat form may update their email address with their depository participant as per the process prescribed by their Depository. embers may also note:
- a) Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Members as on Augus 31, 2020 ("Cut-Off Date").
- The Remote e-voting commences at 9:00 a.m. on Thursday, the September 03, 2020 and ends at 5:00 p.m. on Sunday, the September 06, 2020. During this period, Members of the Company holding shares as on the Cut-off date, may cast their votes electronically. The remote e-voting shall be blocked and not be allowed after 5:00 p.m. on Sunday, the September 06, 2020 and once the vote on resolution is caste by the Member, the Member shall not be allowed to change it subsequently.
- Persons who have acquired shares and become Members of the Company after despatch of the Notice of the AGM but before the said cut-off date may use any of the following: Use their 16 digit Beneficiary ID for CDSL, 8 digit DP ID followed by 8 digit Client ID for National Securities Depository Limited (NSDL) and Folio Number for Physical Shares as their Login ID and their PAN as Password.
- ii) Members who have already registered for remote e-voting can however use their existing Login ID and password for this purpose.
- iii) Others may send an e-mail to agm@cameoindia.com / investor@cameoindia.com for obtaining Login ID and password for remote e-voting. Those Members, who will be present in the AGM through VC / OAVM facility and have no
- cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through remote e-voting system during the AGM.
- ) Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again. Members whose names are recorded in the Register of Members or in the register o beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled
- to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM. In case you have any queries or issues regarding attending AGM & e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at http://www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Nitin Kunder (022-23058738) or Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542). Alternatively, manuacra group with the harmone programme or contact the properties of the componing of members may write to the Company Secretary at email id: investorcomplaints@ramco.com or contact at telephone number: 044-2235 5558.

For RAMCO SYSTEMS LIMITED VIJAYA RAGHAVAN N E Place: Chennai Date: July 24, 2020 **COMPANY SECRETARY** 

நகளில் (Ivo Cover System) ஒட்டத்தப்புள்ளிகள் காடுவற்கப்படுகிறது. அடுகு தெதிவில் மாகவ 3.30 மணிக்கு வருகை தந்தின் ஒப் கனிகலைில் அகையாளர் அந்தை அகையுக்கியை பெறுப்பட்ட வர் ஒவக் ஒப்பத்தபரினில் திகர்க்கு படுக்கு படுக்கு முறு இருக்கு முறுப்பட்ட வர் ஒவக் ஒப்பத்தபரினில் திகர்க்கு படுக்கு மேறும் இடியில் இவர்க்கு மற்றும் இவர் அறிப்பாத விறன் 18.200 மாகை 4.50 மணி கண்டக் கிய தொகை செதுத்தி பெறும் கொல்லாளர். ஒப்பத்தபர்ளிகள் திறக்கப்படும் தினர்களுக்கு அறிபாற கரிமாற விறக்கு மாறியிப்புகினிற தெதிகைக்கியை அங்கது மற்று செய்யின் நகராட்சி ஆகையாளர் அளிக்குக்கு முழு அதிகார்ம். காட்டு இதர் காட்சி இதுவகத்தில் பொறிபியம் பிரிவில் கேட்டுத் தெரிந்து கொள்ளனர். ஒப்பத்தபுள்ளி நமுனக்களை www.tntenders.go மாயதைத்தில் இமையாம் பதுகிறக்கம் செய்யு கண்களை நகர்	படிவங்களை க அலுவலக நதி எவ்வித விவரங்களை
unrilulisi Guuri	மதிப்பீடு (ரூ) (லட்சத்தில்)
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் (TURIP 2020-2021)	
<u>கிப்ப் - I. (Package-I)</u> கோ. க. கேடு நெகு (கார்ட) - குடுப்,கிகெள்ளை தெகு கார்ட்- 25 தேவிப்ப், ஊர் குறுக்கு தெகு நோடு போடு - 9) காசிகாதேகி அப்பள் கோவில் தெற்கு தெகு (யார்டு - 18) காள்சாகிப் தெகு (வார்டு - 18) பாப்பூரானி குறுக்கு தெகு (யார்டு - 20) ஆன்களாதான் (ஐதுக்கு தெகு (யார்டு - 20) ஆன்களாதான் (ஐதுக்கு தெகு கோடு (யார்டு - 24) அத்திர்திக்கு (யார்டு - 19) நாய்கானகாயி கோகில் தெகு (யார்டு - 18) மற்றும் பாத்தியா தன் தெகு (யார்டு - 18) மற்றும் பாத்தியா தன் தெகு (யார்டு - 18) மற்றும் பாத்தியா தன் தன் தெகு (யார்டு - 16) ஆகியதற்றில் தன் சன்கை நடைக்குப் பணி	ரு.200.00
$\delta(\omega) = 2$ , Packago-III, don. im. $\delta(\omega)$ Opt Gashib d'm(G (amf)c)—3 purione/den (Opt, Gamf)c—3 un pau é $\delta(\omega)$ , Gamf)c—30 (equi) pai di giago ( $\delta(\omega)$ ) Gamf)c—30 (equi) pai de $\delta(\omega)$ (equi) pai de $\delta(\omega)$ ) quanti en $\delta(\omega)$ (equi) pai di giago ( $\delta(\omega)$ ) di edebi en $\delta(\omega)$ ) di equi (	ரு.200.00
<u>கீட்பட்-3 . (Package-III)</u> ஃஙடால்தன் ரோடு (வாடு-8) கருவேப்பினலக்கா தெரு (வாடு-1) வரத்த நன் வடக்கு தெரு கொ. கைக்கள் உள்ள இதுதில் (வாடு-19 இத்திரா தன் ஒறுக்கு தெரு (வாடு-1) கைக்கோள்வா தேரு அங்கல்காத் தெரு யர்ரியாகல் தேரு (வாடு-18) ஆல்லிகள்காய்பயான எனவின் சோடுவாடு-9 ஆகியந்றிற்கு அரச்சை அலக்கும் பணிடுக்கு பேரியார் தன் (ஐந்கத் தேரு வாடு-12) தக்கப்பா தன் (ஐந்கத் தெரு (வாடு-9) சென்ட் நம் யாக்கேட் சிது, மற்றும் தற்கேண், சந்து மாடு-27) வரசுகள் மண்ணாகள் கொண்டுக்கு மாடு-29 ஆகியந்திற்கு கோண்டியின் சொல் இடைக்கும் பணி	ரு.200.00
<u>சிப்பட்-4</u> (Package-IV) ாயில்வே ஸ்டேஷன் சோடு (வாடு—23) காந்தி நகர் தெகு (வாடு—25) எஸ்.பி.ஜிப்பு தெகு (வாடு—35) காட்டுபின்னையார் கொளில் தெகு (வாடு—3) வந்துதல் குறுக்கு தெகு (வாடு—12) சிலில்கை. வப்பார் சந்து (வாடு—8) பற்றும் நாளமானார்(பாடு (வாடு—25) ஆகியல்றிற்கு தார் என்னை, நாவல்குப்பட்டு	ரு.100.00
	முறை அறிவிக்கட்ட முட்பில், அடுத்த வேலை நாளில் ஒப்பத்தப், நாளிகள் நிறக்கப், படும், தப்பத்தப், நாளிகய நின்க வாணம் கடியில் படியில் நடியில் நடியி

#### **EQUITAS SMALL FINANCE BANK LTD** Corporate Office: No.769, Spencer Plaza, 4th Floor, Phase-II, Anna Salai, Chennai, TN - 600 002

#### POSSESSION NOTICE (For immovable property) Rule 8-(1)

Vhereas the undersigned being the Authorized Officer of M/s. Equitas Small Finance Bank Limited, under the Securitisation and Reconstruction Financial Assets and Enforcement of Security Interest [Act, 2002 (54 of 2002)] and in exercise of powers conferred under section 13(12) read wit Rule 3] of the Security Interest (Enforcement) Rules 2002, issued a Demand Notice calling upon the below mentioned Borrowers to repay the total utstanding amount mentioned in the notice being within 60 days from the date of receipt of the said notice. Since the below mentioned Borrowe naving failed to repay the below stated amount within the stipulated time, notice is hereby given to the below mentioned borrowers and the public i general that, the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under Sub-Sectic (4) of Section 13 of the said Act read with Rule 8 of the Security interest Enforcement Rules, 2002 . The Borrowers in particular and the public eneral are hereby cautioned not to deal with the schedule mentioned properties and any dealings with the properties will be subject to the charge of M/s. Equitas Small Finance Bank Limited and further interest and other charges thereon. "The Borrower's attention is invited to provisions of sul -section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured assets.

Name of the Borrower(s) / Guarantor(s)	Description of Secured Asset (Immovable Property)	Demand Notice Date & Amount	Date of Possession
Branch :Minjur LAN No: SEMINJR0175757 1. Mr. Ramesh, S/o. Chandran, 2. Mrs. Palaiyammal, W/o. Vajravel, 3. Mrs. Vaduvammal, W/o. Ramesh 4. Mrs. Venkateswari, W/o. Srinivasan	All that piece and parcel of land with building, comprised in Gramanatham Old S.No.33/1Part, New S.No.70/25 with an extent of 1097 Sq.ft., situated at No.129, Kodipalam Village, Ponneri Taluk, Thiruvallur District, and bounded on the: North by: Land belongs to Mr.Muniyammal, South by: 20 Feet Panchayat Cement Road, East by: Land belongs to Mrs. Chinnaponnu, West by: 20 Feet Panchayat Cement Road situated at within the Sub-Registration District of Ponneri and Registration District of Chennai North.	24.06.2019 & Rs.3,16,007/- as on 21.06.2019	21.07.2020
Branch :Gummidipoondi LAN No: SEGUMDID142402 1. Mrs. Ambika, Wo. Karadiputhuru, 2. Mr. Govarthanan, S/o. Chandran	All that piece and parcel of Vacant land, comprised in S.No.162/2B, New S.No.162/2B1 with an extent of 1744 Sq.ft., situated at No.63, Thervazhi Village, Gumidiponodii Talluk, Thiruvallur District, and bounded on the: - North by: S.No.162/2B & Land belongs to Mrs. Lakshmi, South by: S.No. 162/B1 & Land belongs to Mr. Anthony, East by: 12 Feet Common Pathway, West by: Land belongs to Mr. Ravi. Situated at within the Sub-Registration District of Gumidipoondi and Registration District of Chennai North.	24.09.2019 & Rs.2,27,523/- as on 12.09.2019.	21.07.2020
Branch :Gummidipoondi LAN No: SEGUMDID171734 1. Mr. Justinaburaj, S/o. Rajan, 2. Mrs. Padmavathy, W/o. Rajan, 3. Mrs. Saikumari, W/o. Justin	All that piece and parcel of Land and Building, comprised in Grama Natham Old S.No.266/3, New S.No.266/12 with an extent of 5265 Sq.ft., situated at No.11, Manellore Village, Gummidipoondi Taluk, Thiruvallur District, and bounded on the: North by: Land belongs to Mr. Rajendran, South by: Manellore & Eguvarpalayam High Road, East by: Land belongs to Mrs. Lalitha @ Lalitha kumari, West: Land belongs to Mr. G.Rajan Situated at within the Sub-Registration District of Gummidipoondi and Registration District of North Chennai.	22.07.2019 & Rs.5,27,490 /- as on 10.07.2019	20.07.2020
Branch : Gummidipoondi LAN No: SEGUMDI0223931 1. Mr. Vinoth, S/o. Palaiyam, 2. Mrs. Bhavani, W/o. Vinoth	All that piece and parcel of land and building bearing Patta No.40 comprised in Gramanatham S.No.95/3 with an extent of 1199 Sq.ft., situated at Periya Sozhiuyambakkam Village, Gummidipoondi Taluk, Thiruvallur District, and bounded on the North by: Passage, South by: Plot belongs to Ponnusamy, East by: Plot belongs to Amavasai, West by: Plot belongs to Murugan Situated at within the Sub-Registration District of Gummidipoondi and Registration District Of Chennai North.	16.10.2019 & Rs.2,48,685 /- as on 05.10.2019	20.07.2020
Branch :Minjur LAN No: SEMINJR0144041 1. Mr. Aravindhan S/o. Subramani 2. Mrs. Jayanthi W/o. Aravindhan 3. Mr. Nirmalkumar S/o. Aravindhan	All that piece and parcel of land and building, bearing Plot No.26, comprised in Old S.No. 278, New S.No.278/3 with an extent of 1962 Sq.ft., situated at No.143, Attipattu Village, Ponneri Taluk, Thiruvallur District, and bounded on the:North by: Plot No.27 & Land belongs to Mr. Ranganathan, South by: Plot No.26 & Land belongs to Mr. Raj, 8 3 Feet Common Pathway, East by: Plot No.26 & Land belongs to Mr. Raj, West by: 20 feet Common Pathway Measurement: NIL Situated at within the Sub-Registration District of Thiruvottiyur and Registration District of North Chennai.	14.10.2019 & Rs.3,66,794/- as on 05.10.2019	22.07.2020
Branch : Poonamallee LANNo:SEPNMLE0123040 1. Mr.Ramesh S/o.Durai 2. Mrs.Muniyammal W/o.Durai	All that piece and parcel of the land and building, comprised in Natham Old No.435, S.No.693/18 with an extent of 480 Sq.ft., situated at Mangadu Village, Sriperumbudur Taluk, Kancheepuram District and bounded on the North by: House belongs to Mr.Pandiyan, South by: House belongs to Mrs. Indraniammai, East by: 6 Feet Common Pathway, West by: Land belongs to Mr.Govindharaj Situated at within the Sub-Registration District of Kundrathur	10.07.2018 & Rs.2,90,692 /- as on 09.07.2020	22.07.2020

PLIBLIC NOTICE FOR ALICTION CUM SALE (APPENDIX - IV A) (Rule 8(6)) ursuant to taking possession of the secured asset mentioned hereunder by the Authorized Officer of IIFL Home Finance Limited (Formerly known as Indi foline Housing Finance Ltd.) (IIFL HIFL) under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 for the scovery of amount due from borrower's, offers are invited by the undersigned in sealed covers for purchase of immovable properly, as described hereunder, which i the possession, on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "WHAT EVER THERE IS" BASIS particulars of which are given the possession, on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" and "WHAT EVER THERE IS" BASIS particulars of which are given the possession. Date of Symbolic Possession Reserve Price Demand Notice Date and Amount 06-Mar-2019 Rs.30.00.000/-06-Nov-2017 Rupees Thirty Lakh Only) Total Outstand Rs.67,09,606/ on date 23-July-2020

Description of the Immovable property
All that part and parcel of the properties bearing S.No.116/1A, T S No. 123, Flat No. A5, Basement Floor, Door No. 26, (Rupees Sixty Seven Rs.88,56,767/- (Rupees Eighty Eight Lakh Fifty Six Thousand Earnest Mone Lakh Nine Thousand Kalakshetra Road, Thiruvanmiyur Deposit (EMD) Chennai - 600041. (Built up area-767 Sq. Seven Hundred and Sixty Seven Rs.3,00,000/- (Rupees Three Only) akh Only) Date of Inspection of property Date for Submission of Offers /EMD Last Date 14-Aug-2020 1100 hrs - 1400 hrs 17-Aug-2020 till 5 pm. 18-Aug-2020 1100 hrs - 1300 hrs

Concerned Branch : IIFL Home Finance Ltd., 9th Bascon Futura Towers, No 10/2 Venkatanaraya Road, T.Nagar, Chennai - 600017. (Authorizer

razer R@ 9380014400)

Date of inspection of the immovable property is 14-Aug-2020 between 1100 hrs - 1400 hrs.

Last date of submission of sealed offers in the prescribed tender forms along with EMD is 17-Aug-2020 till 5 pm at the branch office address.

Date of opening of the offers for the Property is 18-Aug-2020 at the above mentioned branch office address at 1100 hrs - 1300 hrs the tender will be opened the presence of the Authorise 40 fficer.

Further interest will be charged as applicable, as per the Loan Agreement on the amount outstanding in the notice and incidental expenses, costs, etc., is du

and payable till its realization. The notice is hereby given to the Borrower and Guarantor, to remain present personally at the time of sale and they can bring the intending buyers/purchasers for purchasing the immovable property as described herein above, as per the particulars of Terms and Conditions of Sale.

The Borrower(s)/Guarantor(s) are hereby given 15 DAYS SALE NOTICE UNDER THE SARFAESI ACT, 2002 to pay the sum mentioned as above before the date of Auction failing which the immovable property will be auctioned and balance, if any, will be recovered with interest and costs. If the Borrower pays the amount due to IIFLHome Finance Limited in full before the date of sale, auction is liable to be stopped.

The EMD shall be payable through DD in favour of "IIFL Home Finance Limited" payable at GURGAON and shall be submitted at the concerned branch/Corporate Office.

The detail terms and conditions of the auction sale are incorporated in the prescribed tender form. Thenefor forms are available at the above branch office.

The immovable property will be sold to the highest tenderer. However, the undersigned reserves the absolute discretion to allow inter se bidding, if deel necessary. Tenders that are not filled up or tenders received beyond last date will be considered as invalid tender and shall accordingly be rejected. No interest shall be pai

on the EMD.
Company is not responsible for any liabilities upon the property which is not in the knowledge of the company urther details, contact Mr. Sanjay Jha @ 9560908318, Email.-sanjay.jha@iifl.com, Corporate Office : Plot No. 98, Phase-IV, Udyog Vihar, Gurgaon, Haryana

Place: Chennai Date: 25-July-2020 Sd/-Authorised Officer, IIFL Home Finance Limited

YES // BANK

**Authorised Office** 

Equitas Small Finance Bank Limited

Registered & Corporate Office:

YES Bank Tower, IFC-2, 15th Floor, Senapati Bapat Marg, Elphistone (W), Mumbai-400 013. CIN: L65190MH2003PLC143249, Email: communications@yesbank.in, Website: www.yesbank.in

#### [Rule - 8(1)] POSSESSION NOTICE

Whereas, The undersigned being the Authorized Officer of YES Bank Limited, under Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002, and in exercise of powers conferred under Section 13(12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules, 2002 has issued Demand Notice dated 7th Jan 2020, under Section 13(2) of the said Act calling upon the borrower (1) M/s Nakodaa Computer Tech represented by its Proprietor Mr. Hemant Jain (hereinafter referred to as "Borrower" (2) Mr. Hemant Jain (hereinafter referred to as Proprietor and Guarantor) (3) Mrs. Trilok Jain (hereinafter referred to as Proprietor and Guarantor) eferred to as Guarantor) and (4) Mrs. Renuka Bakodia (Guarantor) SI.No. 1 to 4 all are residing at Majestic Plaza, 1st Floor, Door No 18, Narasingapuram Street, Mount Road, Chennai 600002 and **also at** Flat No F2, Door No 34 (Old Door No 28) Subramania Mudali Street, Purasawalkkam, Chennai 600007 to repay the amount mentioned in the said notice being INR 2,42,19,324.90/- (Rupees Two Crore Forty Two Lacs Nineteen Thousand Three Hundred Twenty Four and Ninety Paisa only) within 60 days from the date of receipt of the said notice.

The Borrower, Mortgagors and Guarantors having failed to repay the amount, notice is hereby given to the Borrower, Mortgagors and Guarantors and the public in general that the undersigned has taken possession of the properties described herein below in exercise of powers conferred on him under Section 13(4) of the said Act read with Rule 8 of the said Rules on the **24th day of July of the year 2020.** 

The Borrower, Mortgagors and Guarantors in particular and the public in general is hereby cautioned not to deal with the said properties and any dealings with the said properties will be subject to the charge of YES BANK Limited for an amount of INR 2,62,50,393.45 /- (Rupees Two Crore Sixty Two lacs Fifty Thousand Three Hundred and Ninety three and Forty Five paisa only) as on June 30, 2020 together with further interest and other charges thereon with effect from **July 1, 2020.** 

The borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available, to redeem the secured asse

#### **DESCRIPTION OF IMMOVABLE PROPERTY**

S.No.	Extent/Area	Survey. No.	Situated in (door/plot No, Name of Street, Village & District)	Boundaries
1.	Land Measuring 450 Sqft Undivided Share and Super Built up area 1400 sqft in Flat No F-2 together with common area out of 4053 sqft	362 CC No 945 OS No		West by: Ponnuranga Pillai's House, North by: New No

Sd/-Date: July 24,2020 (Authorized Officer) YES BANK Limited Place : Chennai

### **PUBLIC NOTICE**

### **HDFC ERGO Health Insurance Limited**

Date: 25.07.2020

Notice is hereby given that HDFC ERGO Health Insurance Limited is relocating its following branches to new addresses with effect from 24th September, 2020.

and Registration District of Chennal South

The complete list of relocated branches with addresses is provided below.

S.No.	State	City	Old Address	New Address
1	Andhra Pradesh	Vijayawada	3rd Floor, Jagirdar Mall 3 (JM3), Mohiuddin Estate, M G Road, Vijayawada-520010, Andhra Pradesh	4th Floor, Seepra Towers Opp HDFC Bank, Behind Airtel office, Bandra Road, Vijayawada -520010. Andhra Pradesh
2	Assam	Guwahati	601, 6th Floor, Amaze Shopping Mall, A.T. Road, Guwahati – 781001 Assam	6th Floor, Adityam building, Lachit Nagar, G.S. Road, Guwahati Assam - 781007
3	Bhubaneswar	Bhubaneswar	Unit No-3, 2nd Floor, 501/1741/1845, Kharvela Nagar, Janapath, Bhubaneswar-751001, Odisha	Bhubaneswar - 3rd floor, Hotel Pal Regency, J-7, Jayadev Vihar,On Jaideb Behar, Bhubaneswar
4	Bihar	Patna	Office No. 5002, 5th Floor, Grand Plaza, Fraser Road, Patna – 800001 Bihar	1st Floor, UMA Complex, Frezer Road, Patna, Bihar-800001
5	Chandigarh	Chandigarh – Sec 34A	4th Floor, SCO 50-51, Sector - 34A ,Chandigarh- 160022,Chandigarh (UT)	Chandigarh - 1st Floor, SCO 124-125, Sector 8 C, Madhya Marg, Chandigarh
6	Delhi	New Delhi - Shakti Nagar	Ground Floor, 29/7, Nangia Park Circle, Shakti Nagar, New Delhi-110 007, Delhi (NCT)	1st Floor, 2E/25, Jhandewalan Extension, Jhandewalan, New Delhi - 110055
7	Delhi	New Delhi - Yusuf Sarai	3rd Floor, Building No 18, Ramnath House, Community Center, Yusuf Sarai, New Delhi- 110049,Delhi (NCT)	Ground Floor Eros Corporate Tower, Nehru Place, New Delhi
8	Gujarat	Baroda	1St Floor, Sidharth Excellence, Office No 117, 118 & 119, C-Wing, Opp Dmart, Vasna Road, Vadodara – 390015 Gujarat	1st floor, Sun Complex, Near Citi Bank, Gotri Road, Alka Puri, Baroda - 390007
9	Gujarat	Surat	Office No1004, Upper Ground Floor, 21st Century Center, Rustampura, Ring Road, Surat - 395002, Gujarat	Office no 207-208, B Wing , 2nd floor, ICC Building , Ring Road, Surat - 395002
10	Gujarat	Vapi	2nd Floor, Girnar Khushboo Plaza, Plot No. 209, Shop No. 36, GIDC, Vapi, District – Valsad - 396195 Gujarat	Shanti Complex, Shop No. 205, Second Floor, Survey No. 134, National Highway No. 48, Beside Jalaram Mandir, Vapi – 396 191, Gujarat
11	Gujarat	Ahmedabad - Moje Motera	Office No-23 , 4th Floor, 4D Square , Near D Mart, Visat to Gandhinagar Highway, Moje Motera , Ahmedabad - 380005,Gujarat	206 - Second floor, Shopper Plaza - IV,C.G. Road, Ahmedabad - 380006
12	Gujarat	Junagadh	2nd Floor, 7 Seas Complex, No. – 211, Motibaug Road, Junagadh – 362001 Gujarat	1st Floor, Noble Plaza, Kadiyavad, Junagarh, Gujarat 362001
13	Haryana.	Karnal	Shop No. 103, 2nd Floor, Old Mugal Kanal, Karnal-132001, Haryana.	1st floor, SCO-226, Sector- 12, Karnal - 132001
14	Jammu & Kashmir	Jammu	Hall No. 204, B-1, 2nd Floor, North Block, Bahu Plaza Complex, Jammu -180004, Jammu & Kashmir	1st Floor,109,South Block, Bahu Plaza,Jammu-180012
15	Kerala	Kottayam	First Floor, Thadathil Building, No – KMC IX/536 C, Block No. – 51, Sastri Road, Kottayam – 686001 Kerala	2nd Floor, W Mall, KK Road, Near KFC, Kanjikuzhi, Kerala - 686004
16	Kerala	Thrissur	First Floor, Suharsha Towers, 29/164, Room No. 20 & 21, Shornur Road, Thrissur – 680001, Kerala	20/457/6,2nd floor, Global Centre, M.G. Road, Thrissur Kerala – 680004.
17	Kolkata	Kolkata - Balram Dey Street	2nd Floor, Siddha Weston, Unit No. 209A, 9, Weston Street, Bowbazar, Kolkata – 700013 West Bengal	2nd & 3rd Floor, P-255B, CIT Road, Scheme-VIM, Kankurgachi,
18	Karnataka	Bangalore - Residency Road	Office Nos. 105-A, 106-A, 107-A & 108A, 136, First Floor, Cears Plaza, Residency Road, Opp. Bangalore Club, Bangalore-560025, Karnataka	2nd Floor, Building No:2, No: 25/1, Shankarnarayana Building, MG Road, Bangalore Karnataka - 560001
19	Madhya Pradesh	Bhopal - Chunnabhatti	First Floor, Gurunanak Plaza, Plot No. 26 & 27, Amaltas Phase – II, Danish Housing Co Operative Society Ltd. Ward No28, Chunabhatti, District - Bhopal, Madhya Pradesh -462017	2nd floor, VnV Plaza, Building No.6, M P Nagar, Zone No.2, Bhopal - 462 001
20	Madhya Pradesh	Indore - Vijay Nagar	309, 3rd Floor, Megapolis Square, 579, M G Road, Indore, Madhya Pradesh - 452001.	D M Tower, Flat No. 205-206, 2nd Floor, New Palaysia Road, Indore - 452 001
21	Maharashtra	Kolhapur	3rd Floor, No. 889, E ward, Shahupuri, 6th Lane, T2, Kolhapur – 416001 Maharashtra	1st Floor , CS No 202/3, Atharva Icon, E ward , Tarabai Park, Kawala Naka, Kolhapur - 416003
22	Maharashtra	Mumbai - Boriwali	GF, Shop No. 1& 2, Bhoomisaraswathi, Ganjawala Lane, Boriwali (W)-400092,Mumbai ,Maharashtra	Office No. 2A and 2B (Originally being Shop No. 1), First Floor, Bhoomi Saraswathi Building, Ganjawala lane, Borivali West, Mumbai - 400 092

S.No.	State	City	Old Address	New Address
23	Maharashtra	Mumbai - Thane	First Floor, Shankeshwar Arcade, Plot No. 73, Ram Ganesh Gadkari Path, Naupada, West, Thane - 400602 Maharashtra	4th floor, Lake city Mall, Kapurbavadi Junction, Majiwada Naka, Thane (W) - 400 607
24	Maharashtra	Nagpur	2nd Floor, Shriram Shyam Towers, No. 217 & 218, Near NIT Building, Sadar, Nagpur – 440001, Maharashtra	8th floor, 702, A-Wing, Shri Ram Tower, Kingway, Sadar, Nagpur - 440001
25	Maharashtra	Mumbai - Dombivali West	101, 1st Floor,Siddhi Vinayak Plaza, M.G. Road, Vishnunagar,Dombivali West, DistThane-421201, Maharashtra	1st Floor, Regency Royale, Opp. Ganapati Mandir, Lal Chowk, Agra Road, Kalyan ( West ), Thane Maharashtra 421301.
26	Maharashtra	Mumbai - Ghatkopar	Office no.307, 3rd Floor, Sanghavi Square, M.G.Road, Opp. Bank of Baroda, Ghatkopar(West), Mumbai-400086, Maharashtra	6th floor, leela business park, Andheri kurla road, Andheri (E), Mumbai - 400 059
27	Maharashtra	Mumbai - Goregaon	2nd Floor, Plot No2 Unique Tower, Gaiwadi, Office No. 202, off: S.V. Road, Goregaon West, Mumbai – 400062 Maharashtra	Office No. 2A and 2B (Originally being Shop No. 1), First Floor, Bhoomi Saraswathi Building, Ganjawala lane, Borivali West, Mumbai - 400 092
28	Maharashtra	New Delhi - Janak Puri	10th Floor, Office No. 1007, Vishwa Deep Building, 4, District Centre, Janakpuri, New Delhi - 110058	502,504,506,5th floor, Community Centre, Janakpuri, New Delhi 11058
29	Maharashtra	Pune	5th Floor, Office No 514A & 514B, City Mall, SR. No. 132/B/1, University Road, Ganeshkhind, Shivajinagar, Pune – 411007 Maharashtra	Onyx , 4th Floor, North Main Road, Next to Westin Hotel, Koregaon Park, Pune - 411001
30	Maharashtra	Mumbai - Bandra	1st Floor, Office No103, Kanaiya, 250/B, Linking Road, Bandra West, Mumbai, Maharashtra -400050	6th floor, leela business park, Andheri kurla road, Andheri (E), Mumbai - 400 059
31	New Delhi	New Delhi - Pitampura	12th Floor, Pearls Best Heights – I, Unit No. 1202-1209, Plot A-5, Netaji Subhash Place, Wazirpur District Center, New Delhi – 110034	Pitampura - Plot no. C-9, 3rd Floor, Pearl Best Heights-II, Netaji Subhash Palace, Pitampura, New Delhi - 110034
32	Odisha	SAMBALPUR	Plot No. 474, R N Complex, Ground Floor, Budharaja, Sambalpur - 768004 Odisha	2nd floor, Platinum Chambers, budharaja Marg, Sambalpur-768004
33	Punjab	Ludhiana	2nd Floor, SCO - 146, Feroze Gandhi Market , Ludhiana - 141001, Punjab	5th Floor Surya Tower,88 Mall Road, Ludhiana-141001
34	Punjab	Patiala	SCO-123, 2nd Floor, New Leela Bhawan Market, Near Kotak Mahindra Bank, Patiala-147001, Punjab	1st Floor, Bhupindra Road, New Leela Bhawan, Punjab, Patiala -147001
35	Punjab	Ludhiana -Jamalpur	2nd Floor, SCF – 147, Phase – 2, Urban Estate, Dhandari Kalan, Jamalpur, Ludhiana-141010,Punjab	5th Floor Surya Tower,88 Mall Road, Ludhiana Punjab -141001
36	Tamil Nadu	Chennai - Adyar	Flat No – 2 B, 2nd Floor, DEV REGENCY, No-6, 1st Main Road, Gandhi Nagar, Adyar, Chennai - 600020, Tamil Nadu	Old no:319, New no:4, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai-600034, Tamil Nadu
37	Tamil Nadu	Chennai - Anna Nagar	1st Floor, No. 30, I-Block, Anna Nagar East, Chennai ,Anna nagar,Tamil Nadu-600102	Old No-55, New No-83, 10th Avenue, Ashok Nagar, Chennai-600083, Tamil Nadu
38	Telangana	Hyderabad - Dilsukh Nagar	GBR Towers, 4th Floor, H. No 13-2-42/1 to 6, Chaitanyapuri, Dilsukhnagar, Hyderabad- 500060, Telangana	4th floor, Office No.401 & 402,Kuchkulla House, Himayatnagar Hyderabad Telangana
39	Telangana	Hyderabad - Kukatpally	D. No. 2-22-292/1/14, Office No. 102, 1st Floor, Plot No. 5, Raja Enclave, Bhagyanagar Colony, Kukatpally, Hyderabad – 500072 Telangana	4th floor, Office No.401 & 402,Kuchkulla House, Himayatnagar Hyderabad Telangana
40	Uttar Pradesh	Bareilly	2nd Floor, Plot No. 120-121, Deen Dayal Puram, Bareilly – 243122 Uttar Pradesh	HDFC ERGO General Insurance Company Limited, 2nd floor, 116, Civil Lines, ICICI Bank Building, Bareilly - 243001, Uttar Pradesh.
41	Uttar Pradesh	Lucknow	2rd Floor, Halwasiya Commerce House, Habibullah Estate, 11, M G Marg, Hazratganj, Lucknow - 226001, Uttar Pradesh	Lucknow - 205 A, 2nd Floor, Ratan Square, 20 A, Vidhan Sabha Marg, Lucknow. Uttar Pradesh
42	Uttar Pradesh	Kanpur - Govind Nagar	No. 126/13/90, Ground Floor, Govind Nagar, Kanpur -208006,Uttar Pradesh	Kanpur - 413, 414, 415, 416, 4th Floor, Mega Mall, M. N. 63/2CNarona Crossing, Mall Road, Kanpur.
43	West Bengal	Kolkata - Salt Lake	5th Floor, Omega Tower, Bengal Intelligent Park, Plot No A2, N2 & M2, BL - GP & EP, Sector V, Salt lake- 700091,Kolkata, West Bengal	"2nd & 3rd Floor, P-255B, CIT Road, Scheme-VIM, Kankurgachi, Kolkata West Bengal – 700054."
44	West Bengal	Kolkata-Russell Street	2/1, 4th Floor, Kankaria Centre, Russell Street, Kolkata – 700071 West Bengal	4th Floor, Block- C, 22 Camac Street, Kolkata West Bengal 700016

HDFC ERGO Health Insurance Limited (Formerly known as Apollo Munich Health Insurance Co. Ltd.) Registered Office: 101, First Floor, Inizio, Cardinal Gracious Road, Chakala, Opposite P & G Plaza, Andheri (East), Mumbai - 400 069, Maharashtra, India • Tel: +91 124 4584333 • Toll Free: 1800 102 0333 • Email: customerservice@hdfcergohealth.com • IRDAI Reg. No.: 131 • For more details on risk factors, terms and conditions please read sales brochure carefully before concluding a sale. CIN: U66030MH2006PLC331263. Trade Logo displayed above belongs to HDFC Ltd and ERGO International AG and used by the Company under license.

























### வளையல் அலங்காரத்தில் काकंरै एका पिर्माणवारं कार्ट्रे

முன்னிட்டு ஆடிப்பூரத்தை காஞ்சீபுரம் உள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இருவரின் விக்ரகங்களும் வளையல் அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் பக்தர்கள் குறைவான அளவே இந்த நிகழ்ச்சியில் இதற்கான கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்கர ஸ்ரீகார்யம் விஸ்வநாதன், மேலாளர் சுந்தரேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட

பொறுப்பேற்பு

விழுப்புரம்

விழுப்புரம்

வெ.லோகநாதன்,

அலுவலகத்தில்

அலுவலராக

கொண்டார்.

நியமனம் செய்யப்பட்டார்.

மக்கள்

மக்கள்

பதிலாக

பணியாற்றி

செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக லோகநாதன்

தொடர்பு

வெ.லோகநாதன் பொறுப்பேற்றார்.

வந்த

தமிழ்நாடு தேர்தல் அணையத்திற்கு

மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு

கள்ளக்குறிச்சி

செய்தி மக்கள் தொடர்பு (பொறுப்பு)

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்

தொடர்பு அலுவலராக பதவி உயர்வு

பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு

விழுப்புரம்

மக்கள் தொடர்பு அலுவலகத்தில்

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

ராம்பிரசாத் உள்ளிட்ட அலுவலர்கள்

வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக

புதிதாக பொறுப் பேற்றுக்கொண்ட

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

வெ.லோகநாதன், மாவட்ட கலெக்டர்

அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர்

ஸ்ரேயா பி.சிங் ஆகியோரை சந்தித்து

பணியாற்றி

செய்தி

உள்ள

விழுப்புரம், ஜூலை 25

அலுவலராக

சுப்பையா.

கலெக்டர்

பொறுப்பேற்றுக்

அவருக்கு உதவி

செய்கி

மாவட்ட

மாவட்ட



சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரமாகும் தாவரக்கழிவுகளை மறுசுழற்சி ஆலைகள் செய்யும் அமைக்கும் பணியினை கமிஷனர் கோ.பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சியில் சென்னை நாளொன்றிற்கு சுமார் 3,200 டன் குப்பைகள் சேகரமாகிறது. மண்டலம் முதல் மண்டலங்களில் சென்று வீடுகள்தோறும் மேற்கொண்டு, தூய்மைப்பணிகள் . சேகரிப்பதற்கு திடக்கழிவுகளை 19,597 தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.

மாநகராட்சியில் சென்னை நாள்தோறும் சேகரமாகும் தாவரக் கழிவுகளை கையாளும் வகையில் பெருங்குடி, நந்தம்பாக்கம். கொடுங்கையூர், சேத்துப்பட்டு மற்றும் சௌகார்பேட்டை பணிமனை ஆகிய 5 இடங்களில் ஆலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலைகள் மூலம் தினந்தோறும் 500 டன் தாவரக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.

சென்னை மாநகரில் நாள்தோறும் இளநீர் மட்டைகளை சேகரமாகும் வகையில் மறுசுழற்சி செய்யம் நந்தம்பாக்கம் மாற்றும் குப்பை வளாகத்தில் தினந்தோறும் டன் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை அமைக்கும்



கமிஷனர் பிரகாஷ் நேரில் ஆய்வு



பணி நடைபெற்று வருகிறது. இந்த **ப**ணியினை அமைக்கும் கமிஷனர் பிரகாஷ் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பணிகளை குறித்து கேட்டறிந்து முடித்து பயன்பாட்டிற்கு விரைந்து அதிகாரிகளுக்கு கொண்டு வா அறிவுறுத்தினார்.

மேலும், தாவரக் கழிவுகள் மற்றும் இளநீர் மட்டைகளை மறுசுழற்சி வகையில் செய்யும் பெருங்குடி கொட்டும் வளாகத்தில் குப்பைக்

தினந்தோறும் 100 கழிவுகள் மற்றும் இளநீர் மட்டை கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆலை பணி அமைக்கும் நடைபெ<u>ற்று</u>

இந்த ஆலை அமைக்கும் பணியினை கமிஷனர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்தப் பணிகள் செப்டம்பர் மாத இறுதியில் முடிவடையும்**.** 

இந்த ஆய்வின்போது, தலைமைப் பொறியாளர் என்.மகேசன், தலைமைப் பொறியாளர் (மின்சாரம்) பி.துரைசாமி, பொறியாளர் மேற்பார்வை ஜி.வீரப்பன், 14–வது மண்டல அலுவலர் எஸ்.பாஸ்கரன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எப்சம் புராபர்டீஸ் லிமிடெட் CIN: L24231TN1987PLC014084 பதிவு அலுவலகம்: ரீஜன்சி ஹவுஸ், 2ஏ, 2வது தளம் 250/7, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 006 33வது வருடாந்திர பொதுக்கூட்டம் மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் மூத்தகம் மூடல் அறிவிப்பு

விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவில் கணவனை இழந்த 889 பெண்களுக்கு நிவாரணப் பொருட்களை பவடா நிறுவனர் செ. ஜாஸ்லின் தம்பி முன்னிலையில் நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி வழங்கினார். பாரத ஸ்டேட் வங்கி விழுப்புரம் கிளை மேலாளர் முகேஷ், பவ்டா பொது மேலாளர் ஜி.எச். சாந்தாராம், பத்திரிகையாளர சங்கத் தலைவர் சீத்தாராமன் மண்டல உதவி பொது மேலாளர் ஆனந்த வேலன், கிளை மேலாளர் கார்த்திகேயன், கணேஷ், பணியாளர்கள் கலா, மகேஷ்வரி, விஜயா, விஜயலட்சுமி, சுபத்திரை ஆகியோர் உடன் உள்ளனர்.

### காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிக்கு கொரோனா

காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் முத்துராமலிங்கம். கடந்த தினங்களாக கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்

இ வ ரு க் கு கொரோனா

நோய்த்தொற்று

அறி குறி கள்

தென்பட்டன.

காஞ்சீபுரம், ஜூலை 25– இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த பரிசோகனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதியானது.

இந்த உள்ள செங்கல்பட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.



வாருங்கள் இன்றே... விரைவில்∗ குணமடைய‼

AM∻L

ANIRUDHA MEDICAL ORGANISATION PRIVATE LIMITED

Week days: 07.00 am - 10.00 pm & Week ends: 06.00 am - 09.00 pm

9094044422 / 9094744422

### ramco

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட் CIN: L72300TN1997PLC037550

பதிவு அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்–626 108. கார்ப்பரேட் அலுவலகம்: 64, சர்தார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை–600 113

Tel: +91 44 2235 4510 / 6653 4000, Fax: +91 44 2235 2884 இருபத்து மூன்றாவது வருடாந்திர பொதுக்கூட்ட

# அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தகவல்

ாபான உறுப்பினர்களுக்கு, வருடாந்திர பொதுக்கூட்டத்தை நடத்த கம்பெனிகள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம் செபியினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின்படி, கம்பெனியின் இருபத்து மூன்றாவது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") திங்கட்கிழமை, செப்டம்பா்07, 2020 அன்று மாலை 3.00 மணிக்கு காணொளி காட்சி ("VC") பிற ஒலி ஒளி சாதனங்கள் ("OAVM") மூலமாக கூட்டப்படுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கம்பெனி அல்லது அவர்களது சம்பாக்கப்பட்ட டெயாகிட்டி பக்டீக்கும்...

கூடடப்படுகறது என்று இதன் மூலம் அறிவக்கப்படுக்றது. கம்பெனி அல்லது அவர்களது சம்பந்தப்பட்ட டொசிட்டரி பங்கேற்பாளரிடம் (''DP'') மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 31 மார்ச் 2020ல் முடிந்த ஆண்டுக்கான நிதி அறிக்கைகள் மற்றும் ஆண்டறிக்கை உள்பட 2019–20 ஆண்டுக்கான ஆண்டறிக்கை மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

ஆரை நடித்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ளது. வருடாந்திற பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டறிக்கை ஆகியவை கம்பெனிமின் இணையதளம் www.ramco.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில் அதாவது பிஎஸ்இ லிமிடெட்: www.bseindia.com மற்றும் என்எஸ்இ லிமிடெட் www.nseindia.com மற்றும் CDSL இணையதளம் www.evotingindia.comø

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி/ மொபைல் எண், அவர்களின் போலியோ எண்ணை மேற்கோள் காட்டி எங்கள் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு, அதாவது, கேமியே கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், (பிரிவு: ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்) ாTay சாவசல் சியாகட்ட, போடிப் நிறுக்கு சில்டவை சில்டவல் சியாகிட்டி பில்டிங்", எண்.1 கிளப் ஹவுஸ் நோடு சென்னை 600 002 அல்லது பில்டிங்", எண்.1 கிளப் ஹவுஸ் நோடு சென்னை 600 002 அல்லது பிஸ்கtor@enmeoindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பூதுப்பித்து சி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பங்கு சான்றிதழின் ஸ்கேன் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பங்கு சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (முன் மற்றும் பின்பக்கம்), பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் மற்றும் உறுப்பினர் வங்கி கணக்கு வைத்திருந்திருக்கும் வங்கி மேலாளரால் முறையாக சான்றளிக்கப்பட்ட உறுப்பினரின் மாதிரி கையொப்பம் ஆகியவற்றை அனுப்பி மின்னணு வாக்குப்பதிவிற்கான உள்நுழைவு சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

கைப்பையை. டீமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டெபாசிட்டரி பரிந்துரைத்த செயல்முறையின்படி தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் புதுப்பிக்கலாம். உறுப்பினர்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது

பப்பினர்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது:

ஆகஸ்ட் 31, 2020 அன்று (''கட் ஆப் தேதி'') உறுப்பினர்கள் வைத்துள்ள
சமபங்குகளின் விகிதத்தில் வாக்களிக்கும் உரிமை இருக்கும்.
தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வியாழக்கிழமை, செப்டம்பர் 03, 2020
அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி ஞாயிறிறக்கிழமை, செப்டம்பர் 06, 2020
அன்று மாலை 9.00 மணிக்கு தொடங்கி ஞாயிறிறக்கிழமை, செப்டம்பர் 06, 2020
அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. இந்த கால கட்டத்தில், கட்
ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னணு முறையில்
அவர்களது வரிக்கை பதிவு செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 06, 2020
அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு
அனுமதிக்கப்படடாது மற்றும் நிறுத்தப்படும். தீர்மானத்தின் மீது உறுப்பினர்
வாக்களித்துவிட்டால் அதும் கின்னர் மாற்ற அனுமதிக்கப்படமாட்டார்.
வருடாந்திர பொதுக்கூடை அறிவிப்பு அனுப்பிய பின்னர் பங்குகளை பெற்று

வாக்களித்துவிட்டால் அதனை பின்னா மாற்ற அனுமதிக்கப்படமாடார். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர்கள் ஆனால் கட் ஆப் தேதிக்கு முன்னால் இருப்பவர்கள் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை பின்பற்றலாம். ற் சி.டி. எஸ். எல்.க்கு அவர்களின் 16 இலக்க பயனாளி ஐடி, 8 இலக்க டிபி ஐடி மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்(NSDL)க்கான 8 இலக்க

ு செய்லலாக பயன்பறத்தலாக. நி. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்காக ஏற்கனவே பதிவு செய்த உறுப்பினர்கள் இந்த நோக்கத்திற்காக தங்களது தற்போதைய உள்நுழைவு ஐடி மற்றும் கடவுசொல்லை பயன்படுத்தலாம்.

நறும் கட்டில்லை பெண்கள் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கு உள்நுழைவு ஐடி, கடவு சால்லை பெறுவதற்கு agm@cameoindia.com / investor@cameoindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்

யணைஞருல் அனுப்பலாய். VC/OVAM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காத உறுப்பினர்கள் மற்றும் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்படாதவர்கள், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வருடாந்திர போதுக்கூட்டத்தில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்த உறுப்பினாகள் VC/OVAM வசதி மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது. உருமை அடையாது. கட் ஆப் டூதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயனுள்ள உரிமையாளர் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயர்களில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதுர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் மின்னனு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்க உரிமை உண்டு.

வாக்களிக்க உரிமை உண்டு.
வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது மற்றும் மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் பிரிவு ("FAOs") மற்றும் உதவிப்பிரிவின் கீழ் http://www.evotingindia.comல் மின்னணு வாக்குப்பதிவு கையேட்டை பார்வை மிடலாம் அல்லது helpdesk.evoting@cdsIndia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது திரு. மெற்றுப்பலாம் அல்லது திரு. மெற்றுப்பலால் அல்லது திரு. மெற்றுப்பலால் லக்கானி (022–23058543) அல்லது திரு. மெற்றுப்பலால் லக்கானி (022–23058543) அல்லது திரு. மெற்றுப்புக்கும் (022–23058542) அவர்களை தொடர்பு கொள்ளலாம், மாற்றாக கம்பெனி செயலாளர் அவர்களுக்கு முடிகரிக்கு முறையில் அல்லது கிரும் மாறும்புல் லக்காகில் முதுவிக்கு அமைலால் அல்லது கிரும் முறையில் இருக்கு அமைலால் அல்லது கிரும் முறையில் அல்லது முதுவிக்கு அமைலால் அல்லது வல்லது முதுவிக்கு அமைலால் அல்லது investorcomplaints@ramco.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம் அல்லது தொலைபேசி எண். : 044–2235 5558ஐ தொடர்பு கொள்ளலாம். ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டுக்காக

ஒப்பம்/ விஜய ராகவன் நே.ஈ.

கம்பெனி செயலாளர்

இடம் : சென்னை தேதி : ஜூலை 24, 2020

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 200 கோடி நிலம் மீட்பு

காஞ்சீபுரம், ஜூலை 25– காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான *е*љ.200 மதிப்பிலான கோடி அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான கிரவுண்ட் இடத்தை கடந்த 1900ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஒரு அறக்கட்டளை வாங்கி அதில் மேல்நிலைப்பள்ளி ஒன்றை நடத்தி ஃசுக்கு வந்தது. 99 ஆண்டுகள் பெறப்பட்ட சென்னை கீழ்பாக்கம், பூந்தமல்லி சாலையில் இருந்த இந்த இடத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட காலம் முடிந்தவுடன் ஒப்படைக்காமல் அறக்கட்டளை நிர்வாகம் இருந்து

வழக்கு தொடர்பான இது முடிந்துவிட்டதால் சம்பந்தப்பட்ட கோவில் இடத்தை மீட்குமாறு இந்து அறநிலையத்துறை செயலாளர் காஞ்சீபுரத்தில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அரசு உத்தரவை இந்து காஞ்சீபுரம் அறநிலையத்துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில் கோவில் செயல் ஏகாம்பரநாதர் அலுவலர் என்.தியாகராஜன்,

பொன்ராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை கீழ்பாக்கம், பூந்தமல்லி சாலையில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நேரில் கிரவண்ட் இடத்தினை சென்று ஆய்வு செய்து அந்த இடத்தில் உள்ள கட்டிடத்தினை பூட்டி சீல் கோவில் வைத்து நிர்வாகத்தின் கொண்டு கட்டுப்பாட்டில் வந்தனர். இதன் மதிப்பு ரூ.200 கோடி

கோவில் ஏகாம்பரநாகர் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், 99 ஆண்டுகள் சென்னையை சேர்ந்த ஒரு அறக்கட்டளை கோவில் இடத்தை குத்தகைக்கு வாங்கி குறிப்பிட்ட அதை திருப்பி ஒப்படைக்காமல் அந்த அறக்கட்டளை இருந்து வந்தது. அதில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அறநிலையத்துறை சமய உத்தரவின்படி அந்த இடம் மீட்கப் பட்டு அங்கு கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.200 கோடி ஆகும் என்றார்.

கீழ்ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஞ்சீபுரம் செயல் இருந்தது. காலம் முடிந்ததால் செயலாளரின் பலகை

தகவல் மற்றும் மூத்தகம் மூடல் அற்பவப்பு 21 ஜூலை 2020 தேதியிட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக கம்பெனியின் முப்பத்து மூன்றாவது (33வது) வருடாந்திரப் பொதுக்கூட்டம் (AGM) 17 ஆகஸ்ட், 2020 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மனிக்கு காணொளி காட்சி (VC) அல்லது பிற ஒலி ஒளி சாதனங்கள் (OAUM) மூலம் நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது. கம்பெனிவிவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட மே 5, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை, ஏப்ரல் 8, 2020 மற்றும் ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கைகள் (கூட்டாக ''எம்சிஏ சுற்றறிக்கைகள்'' என குறிப்பிடப்படும்) மற்றும் மே 12, 2020 தேதியிட்ட செய் சுற்றறிக்கை ஆகியவற்றின் கீழ் கம்பெனி (டெபாசிட்டரிகளிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பிளக்ளூக்கு வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பை மின்னணு முறையில் 24 ஜூலை, 2020 அன்று அனுப்பி உள்ளது. சுக்பூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 44 மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் மேலாண்மை மற்றும் நிர்வாகம் (திருத்தம்) எனிகள் 2015, விதி 20ன்படி, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் மின்னனு வாக்குப்பதிவு முறையில் (மின்னணு வாக்குப்பதிவு) வாக்களிக்கும் வசதியை சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட்டின் பாகையாகும் கூறுக்கை (CDSL) சேவைகளை கம்பெனி வழங்குகிறது.

(COSL) சேவைகளை கம்பெனி வழங்குகிறது.
மின்னணு வாக்குப்பதிவு விருப்பத்திற்குட்பட்டது. கட் ஆப் தேதியான 10 ஆகஸ்ட் 2020 அன்று உறுப்பினர்கள் வைத்துள்ள சமபங்குகளின் அடிப்படையில் அவர்களின் வாக்குரிமை கணக்கிடப்படும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 14 ஆகஸ்ட், 2020 (காலை 9.00 மணி) அன்று துவங்கி 16 ஆகஸ்ட் 2020 (மாலை 5.00 மணி) அன்று முடிவடைகிறது. இந்த காலத்தில் மின்னணு முறையில் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவை சிடிஎஸ்எல் செயலிழக்க செய்துவிடும். VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், தீர்மானங்கள் மீது தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்காதபட்சத்தில், வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும்போது மின்னணு வாக்குப்பதிவு முறையில், அவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர்கள். அதற்கு எந்தவித தடையுமில்லை. மின்னணு வாக்குப்பதிவு முறையில், தனது வாக்கை பதிவு செய்த உறுப்பினர் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். பங்கதைகலாம். ஆனால் கூட்டத்தில் மண்டும் வாக்களிக்க அனுமதுக்கப்படமாட்டார். அடி அடித்திர அறிக்கை அனுப்பிய பிறகு கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினர் ஆனவர் மற்றும் கட் ஆப் தேதியான 10 ஆகஸ்ட் 2020 அன்று பங்குகளை வைத்துள்ளவர் எங்களின் ஆர்டிஏ அதாவது கேமியோ கார்ப்பரேட் சார்க்ஸ் லிமிடெட், 'சுப்ரமணியம் கட்டிடம்', என். 1, சினப் ஹவுஸ் நோடு, சென்னை–600 002, Tel 044-28460390, Fax: 044-28460129 அவர்களை அணுகலாம் அல்லது cameo@cameoindia. comade இமெயில் அனுப்பி வருடாந்திர அறிக்கையின் நகலை பெற்றுக் கொள்ளலாம். comake இடியவல் அனுப்ப வருடாந்துர் அறிக்கையின் நகலை பெற்றுக் கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருப்பின், அது குறித்து உறுப்பினர்களுக்கான அடிக்கடி கேட்கப்படும் பிரிவை அணுகலாம் மற்றும் https://www.evotingindia.com/userdoss/ FAOs.pdfன் படியிறக்கப் பிரிவில் உள்ள உறுப்பினர்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு கையேட்டினை பார்வையிடலாம் அல்லது CDSL help desk at helpdesk.evoting@cdslindia.

com or at Tel No. 02223058542/43-ல் தொடர்பு கொள்ளலாம். 17 ஆகஸ்ட், 2020 அன்று நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய நாற்பத்தெட்டு (48) மணி நோத்திற்குள் உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட வாக்குப்பதிவு முடிவுகள் மற்றும் ஆராய்வாளரின் அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளம் CDSL (www.evotingindia.com)ல் வைக்கப்படும் மற்றும் பிஎஸ்இ லிமிடெட்டிற்கு தெரிவிக்கப்படும்.

நிர்வாகம்) திருத்த விதிகள் 2015, விதி 10ன்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் 11 ஆகஸ்ட், 2020 முதல் 17 ஆகஸ்ட், 2020 முடிய (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

回域回

(ரூ. கோடியில்)

ஏப்சம் பாரபர்டீஸ் லிமிடெட்டிற்கா ராஜேஷ் குமார் மல்லூ தேதி : 24 ஜூலை, 2020 நிர்வாக இயக்குன



வாழ்த்து பெற்றார்.

### சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

(இந்தியன் ஆயில் குழும நிறுவனம்)

பதிவு அலுவலகம்: 536, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை–600 018.

Website: www.cpcl.co.in; Email id: sld@cpcl.co.in

Tel: 044-24349833 / 24346807 Fax: 044-24341753 CIN: L40101TN1965GOI005389

ஜூன் 30, 2020ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை சுருக்கம்

வ. எண்	விவரங்கள்	தனியானது				ஒருங்கிணைந்தது			
		முடிந்த 3 மாதங்கள்			முடிந்த ஆண்டு	முடிந்த 3 மாதங்கள்			முடிந்த ஆண்டு
		30.06.2020	31.03.2020	30.06.2019	31.03.2020	30.06.2020	31.03.2020	30.06.2019	31.03.2020
		தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது	தணிக்கை செய்யாதது	தணிக்கை செய்தது
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	5940.92	11769.39	12723.86	48650.22	5940.92	11769.39	12723.86	48650.22
2	இதர வருமானம்	45.52	24.86	14.43	78.82	45.52	24.86	14.43	72.90
3	மொத்த வருமானம்	5986.44	11794.25	12738.29	48729.04	5986.44	11794.25	12738.29	48723.12
4	மொத்த செலவுகள்	5556.41	14182.31	13071.40	51745.07	5556.35	14182.34	13071.45	51745.05
5	நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி மற்றும் விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	430.03	(2388.06)	(333.11)	(3016.03)	428.30	(2375.23)	(329.01)	(2994.85)
6	நடப்பு காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	430.03	(2388.06)	(333.11)	(3016.03)	428.30	(2375.23)	(329.01)	(2994.85)
7	நடப்பு காலத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு பின்)	271.63	(1637.56)	(233.41)	(2077.58)	269.90	(1624.73)	(229.31)	(2056.40)
8	நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (லாபம்/(நஷ்டம்) உள்ளடங்கியது) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)	271.63	(1677.21)	(233.41)	(2117.23)	269.90	(1664.38)	(229.31)	(2096.05)
9	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10/-)	148.91	148.91	148.91	148.91	148.91	148.91	148.91	148.91
10	இதர பங்கு (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)				1043.37				1210.36
11	a) பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (விலக்கு அயிட்டங்களுக்கு முன்) (வருடாந்திரம் அல்ல) (அடிப்படை மற்றும் பலம் இழந்தது (ரூ./பங்கு) (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10/–)	18.24	(109.97)	(15.67)	(139.52)	18.12	(109.11)	(15.40)	(138.10)
	b) பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (விலக்கு அயிட்டங்களுக்கு பின்) (வருடாந்திரம் அல்ல) (அடிப்படை மற்றும் பலம் இழந்தது (ரூ./பங்கு) (பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.1º/–)	18.24	(109.97)	(15.67)	(139.52)	18.12	(109.11)	(15.40)	(138.10)

SEBI (விண்ணப்ப பட்டியல் மற்றும் வெளியீடு தேவைகள்) கட்டுப்பாடுகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. மேற்சொன்ன காலாண்டுக்காக நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சுகளின் இணையதளங்கள் www.bseindia.com மற்றும் www.nseindia.com உள்ளது. கம்பெனியின் இணையதளம் www.cpd.co.inலும் அவை உள்ளது. குழுவின் ஆணைப்பட

தேதி: **ஜூலை** 24, 2020









1000